


சர்வ தேசியம்



அவன் ஒரு நீக்ரோ.

தன் சொந்த நாட்டிலே, — மண், பெண், பொன் அனைத்தையும் சுரண்டிப் போக வந்த வெள்ளையருக்கான திரைப்படம் ஒன்றினைப் பார்க்கப் போயிருந்தான்.

என்ன ஆச்சரியம். படத்தின் கதாநாயகி அவன் காதலியைப் போலவே யிருந்தாள்.

குறைந்த ஆடையுடன் நீச்சலடித்தாள். அதுவுமின்றி படுக்கையில் கதாநாயகனுடன் கட்டிப்புரண்டாள்.

அவள் தன்னை மறந்தாள். அவன் கதாநாயகனாகக் கற்பித்துக் கொண்டான்.

உடலெங்கும் புல்லரித்தது. அவளைத் தொட்டான். உரையாடினான். அவள் அங்கங்கெல்லாம் அவன் கைகள் ஊறலெடுத்துப் படர்ந்தன. அந்தச் சில மணித்துளி நேரங்கள். இன்பக் கொள்லை. ஒரு வெள்ளைக்காரப் பெண்ணுடன் உடலுறவு கொண்டிருப்பதி.

யடம் முடித்து வாசலுக்கு வந்தான்.

'வெள்ளைக்காரப் பெண்ணைக் காதலித்த குற்றத்திற்காக, கறுப்பர் சுட்டுக் கொலை!'


— மாலேத் தினசரி விற்கும் பையன் கூவிக் கொண்டு போனான்.

— அவன் மறைந்து, மறைந்து அஞ்சி, வீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான். ●

வெள்ளையன் வெள்ளையன்



வல்லரசுகள்



பாரதப் பேரருக்கு நாள் குறித்தாகி விட்டது.

கண்ணனின் பொய்யுறக்க நாடகம் —

‘கண்ணனின் படை - துரியோதனாதிகட்கும்; கண்ணன் பாண்டவருக்கும்’ என ஒப்பந்தம் எழுதிற்று.

ருக்மணி ஓடி வந்தாள்.

‘என்ன இப்படிச் செய்துவிட்டீர்கள்? உங்கள் தர்மம் தோற்கப்போகிறதே?’

மாயவன் சிரித்தான்.

‘நான் எங்கே நிற்கிறேன் என்று பார்த்தாயா? நானில்லா என் படை பாண்டவருக்குத் தூசிக்குச் சமானம். அதுமட்டு மல்ல; என் பார்வையில் வெற்றிமட்டும் கருத்தல்ல; அதன் பின் உள்ள நீண்ட காலப் பயனும் கூட’


‘என்ன சொல்கிறீர்கள்? - வியப்பில் வினா புதைந்தது.

‘பாண்டவர் பக்கம் நிற்பதுதான் நல்லது. பேரில் நிச்சயம் கௌரவர் தோற்பார். அப்படி வென்றாலும் என்னை மதியார்கள். பார்த்தாயல்லவா? என் உதவி தேடி வந்த

போதே இறுமாப்புடன் தலைமாட்டில் அமர்ந்தவன் துரியோதனன். வென்றுவிட்டால் இடையன் என ஒதுக்கிவிடுவான். பாண்டவர்களோ வென்றாலும், தோற்றாலும் என் சொல் கேட்பவர்கள்... வெற்றியின் பின் ஆட்சி அவர்கள் கையில்... ஆனால் ஆளப்போவது உண்மையில் நான்தான்... நான் மன்னர்களை, உருவாக்குவேன்... ஆனால் உரிமைமை என் கையில் சின்றும் விடமாட்டேன்’

ருக்மணியின் விழிகள் வியப்பால் விரிந்தன. அவன், ஆற்றல், ராஜதந்திரம் அனைத்தும் தன் முன்னால் பேதைமையுடன் கூடிய குழந்தையாக உருவெடுத்து நிற்கும் காட்சி, பெண்மைக்கே உரித்தான பெருமிதத்துடன் மனதில் எழுந்த போது, தன்னுள் அவன் புதைந்துவிடும் வேட்கையுடன், புல்லி இறுக அணைத்தாள். அந்தக் கணத்தில் கண்ணன் மனித நிலைக்கு விரும்பிக் கீழிறங்கினான். ●

பிரிவினை



புனியியல் ஆசிரியர் ஒருவர் படிப்பித்துக்கொண்டிருந்தார்.

‘உலகை 360 பாகை நெடுங்கோடுகளாலும், 90 பாகை அகலக்கோடுகளாலும் பிரித்திருக்கிறார்கள். இவை யாவும் கற்பனைக் கோடுகளே. இந்தக் கற்பனைக் கோடுகளால் உலகைப் பிரித்து.....’

மாணவன் இடை மறித்துக் கேட்டான்.

‘மனிதர்களைத்தான் பிரித்தார்களென்றால்..... பூமியை யுமா பிரிக்க வேண்டும்? மனிதனின் பிரிவினைக் குணம் ஒன்றைக்கூட விட்டு வைக்கவில்லை.....’ ●

ரேஷன்



ஹும்ச தூளிகா மஞ்சத்தின் பஞ்சணையில் சாய்ந்தவாறு ருக்மணியின் துகிலினைக் கையால் பற்றி இழுத்து, பெண்மை வெட்கத்தால் கனிந்து குழைந்து திரளும் விந்தையை வியந்தவாறு சிரித்துக்கொண்டிருந்தான் மாயக் கண்ணன்.

புல்லாங்குழலாக, ருக்மணியா?

பிரமதேவனே நீ அற்புத ரசிகனா?

கலைஞனா?

இந்தக் கலையழகெல்லாம் உன் கை

பட்டுப்பட்டு எழுந்தது -

வேதனையா? ஆராதனையா?

'போதும் விடுங்கள்!' - செல்லச் சிணுங்கல்.

போதை தலைக்கேறும் மதுச் சொற்கள்.

'கண்ண அபயம்!' - கண்ணனின் உணர்ச்சிச் சுழிப்புகள் ஸ்தம்பித்தன.

எங்கிருந்து கேட்கின்றது? யார் அபயம்?

அஸ்திஞாபுரம். திரௌபதி.

துவாரகையின் துணிமணிகள் அஸ்திஞா

புரிக்குப் போகட்டும்.

கண்ணனின் கருணை - துவாரகையின்


செல்வம் - அகில உலகப் புகழ்பெற்றன.

ஆனால் -

துவாரகை மக்கள் துணிப் பஞ்சத்தால்

'ரேஷன்' காட்டுக்கும் 'கறுப்புச் சந்தைக்' குமாக அலைந்து கொண்டிருந்தார்கள் சில நாளில். ●

வெள்ளைப் பறவை



இரு நாடுகளும் பகைமையை வளர்த்துக்கொண்டன.

நடுநிலை நாடுகள் இரு நாட்டுப் பிரதிநிதிகளையும் தத்தம் நாடுகளுக்கு அழைத்துச் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு வழிகோலின. விளைவு? -

பிரச்சனைகள் தீவிரமடைந்தன; பகைமை முற்றியது.

திடீரென ஒரு நாடு - தனது பகைமை நாட்டு அதிபரை தம் நாட்டிற்கு நட்புறவு விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தது.

உலகே வியப்பிலாழ்ந்தது. இரு துருவங்களின் சந்திப்பின் முடிவை ஆவலுடன் எதிர்பார்க்கலாயிற்று.

அதிபர் பகை நாட்டின் விமானத்தளத்தில் வந்திறங்கினார். நாடே திரண்டிருந்தது. அவர் மனம் பெருமிதத்தால் விம்மியது.

மகத்தான இராணுவ மரியாதை வழங்கப்பட்டது.

'டாங்கிகள் நகர்ந்தன..... ஏவுகணைகள் ஊர்வலம் வந்தன..... அணுகுண்டு..... ஜலவாயுக் குண்டு..... கண்டம் விட்டுக் கண்டம் பாயும் குண்டுகள்..... பவனிவந்தன. குதிரைப்படை..... காலாட்படை..... எண்ணிக்கை ஏராளம்.

மகிழ்வால் மலர்ந்திருந்த அதிபரின் முகம் சிவந்து சுரும்பு கலாயின. நெஞ்சு படபடக்கலாயிற்று.

வெளிநாட்டு விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய அதிபர் சில நாட்களில் எல்லாம் சமாதானப் பறவையைப் பறக்க விட்டார்.

அரசியல் அவதானிகள் காரணத்தைத் தேடிக்கொண்டிருந்தனர். ●

மகத்தான தொழில் ★★★★★★

‘ஒரு ஜனநாயக நாட்டின் பிரதான தொழில் என்ன?’
— என ஆசிரியர் வினாவினார்.

‘முதலாளிகள் நடாத்தும் பொதுசனத் தேர்தல்’ என்பது
படரெனப் பதில் வந்தது. ●

கையுறை



குசேலர் தன் மனைவியைக் கூப்பிட்டார்.

‘சுகி..... நான் கிருஷ்ணனைச் சந்திக்கப் போகவேண்டாமே..... எதனைத் தந்துவிடப் போகிறது?.....’

‘சுவாமி! உங்களுக்குத் தெரியாமல் என்னிடம் ஏது இருப்பு?..... அடுத்த வீட்டில் கடனாகப் பெற்ற ஒரு படி அவல்தான் என்னிடம் இருக்கிறது.....’

‘அவலா..... அவனுக்கு நிறையப் பிடிக்குமே..... அதுவே போதும்.....’

‘சுவாமி..... பிள்ளைகள் பசியால் கத்துகின்றனவே..... கிருஷ்ணன் தங்கள் நண்பன்தானே..... அவருக்கு நீங்கள் கையுறை கொண்டுபோக வேண்டுமா?’

‘அடி பேதாய்.. கண்ணன் என் நண்பன் மட்டுமல்ல... ஒரு பெரிய அதிகாரி என்பதனை மறந்தா போய்விட்டாய்...’ ●

நீதி



உலகின் ஜனத்தொகை நாளுக்கு நாள் பெருகவே, மக்கள் காடுகளை அழித்து, குடிபெயரத் தொடங்க, மிருகங்கள், இருக்க இடமில்லாமல் தவிக்கலாயின, அலையலாயின. நகரத்தில் மிருகங்கள் அலைவது ஆபத்தானது, அவற்றை நடமாட்டிவிடக் கூடாது என்று மனிதன் அவைகளை அழிக்கத் தொடங்கினான். ●

மன்னர்கள்




நாட்டு மக்களைத் தியாகம் செய்து, நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவுமாறு கேட்டுக்கொண்ட ஆட்சியினரின் மந்திரி சபை அங்கத்தவரின் — மந்திரிகளின் — எண்ணிக்கை மட்டும் அதிகரித்துச் சென்றது.

‘மந்திரிசபையை இப்படி விருத்தி செய்து என்ன பயன்? செலவைக் குறைக்க மந்திரிமாரின் எண்ணிக்கையைக் குறைத்தல் நல்லதல்லவா?’ என்று பொதுமக்கள் கேட்டார்கள்.

‘முன்பு ஒரு மன்னன் இருந்தான். சில மந்திரிகள் போதும். இப்போது நீங்கள் எல்லோருமே மன்னர்களாச்சே! உங்கள் அனைவருக்கும் இந்தச் சில மந்திரிகள் எப்படிப் போதும். எண்ணிக்கை குறைந்தால், உங்கள் கௌரவம் என்னாவது’ என்று பதில் வந்தது.

பொதுமக்களும் திருப்தியுடன் அவர்களை வாழ்த்தியபடி திரும்பினர். ●

அரசியல்



காட்டுராஜா சிறுத்தையை அடித்துக் கொன்றது. அது வழக்கம்போல், சிறுத்தையின் ஈரலை மட்டும் உண்டுவிட்டு அப்பால் சென்றது. இதனை மறைவிலிருந்து, அச்சவிழிகளால் பார்த்துக்கொண்டிருந்த குள்ளநரி ஒன்று, விரைந்து சென்று, மீதமிருந்த சிறுத்தையின் எச்சில் மாமிசத்தைப் புசிக்கலாயிற்று.

வயிறு நிறைந்த மகிழ்ச்சியில், பெரிதாக ஊளையிட்டது.

மரக்கிளை வழியாக தாவிவந்த மந்தி ஒன்று, இதனைப் பார்த்துவிட்டு வியப்புடன் விஞவியது.


‘சிறுத்தையை நீயா கொன்றாய்?’

குள்ளநரிக்கு மின்னலென மூளையில் பொறி தட்டியது. பலமாகத் தலையசைத்தபடி, இதென்ன கேள்வி?..... பார்த்தாலே தெரியவில்லையா?... கொன்றேன்... தின்றேன்... உனக்கும் பங்கு வேண்டுமா?’ எனக்கேட்டது.

மந்தி, அச்சப் பயத்துடன் கிளைகளில் தானியது.

குள்ளநரியின் தீரச்செயல் காடெங்கும் பரவியது.

அவ்வழியால் மீண்டும் வந்த காட்டு ராஜா கூட நரிக்கு மரியாதை செய்து, பாதைமாறிப் போகத்தொடங்கியது. ●



வழிகாட்டி

இறைவன் உலகைப் படைத்தான்.

உயிர்கள்—

ஊர்ந்தன..... உலவின..... பறந்தன... பாய்ந்தன...
மனிதர்கள்—

எத்தனை... எத்தனை... வகையினர்... வண்ணத்தினர்.

குருடன்... முடவன்... செவிடன்... ஊமை... ஏழை...
பணக்காரன்... அழகன்... குருபி... நோயாளி... சுகதேகி...

இதனால்—

பூவுலகில் ஒரே பூசல்..... போட்டி..... பொருமை.....
இரத்தக்களரி.....

இறைவன் உதட்டில் குமின் சிரிப்பு.

இறைவிக்கு எரிச்சல். விழியில் சிவப்புப் பூத்தது.

‘இறைவா..... இதுவென்ன விளையாட்டு? இதில் மகிழ்ச்சி வேறு.....?’

ஏளிந்தப் பிரிவினர்கள்..... ஏற்றத்தாழ்வுகள்..... முரண் பாடுகள்.....?’

‘தேவி..... உன் கருணை விழிகளுக்கு என் தத்துவங்கள் புலப்படா. இவ்வேற்றுமைகள் உயிர்களின் தகுதிகள்..... உலகமென்னும் உலைக்களத்தின் அக்கினித் துண்டங்கள்..... அவற்றின் வடிவங்கள் என் தத்துவங்களே!’— இறைவன் புரியாத தத்துவத்தில் புதிர்ச் சிக்கல் விடுத்தான்.

தேவிக்கு ஆத்திரம்.

பூவுலகத்தில் இருந்து மீண்டும் பேரிரைச்சல் எழுந்தது.
எட்டிப் பார்த்தார்கள்.

பூவுலகில் -

கடவுளரைப் பலராக்கி, மனிதர் மோதவிட்டு வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இறைவன் மௌனியானான்.

12

தற்கொலைப்படை

கடற் பறவைகள் தாழப்பறந்து மீன் வேட்டையாடின.
பச்சை இரத்த வாடை வீச, புழுவுடன் தூண்டில் நீரி
டையே துடித்தன.

‘வேண்டாம்... வேண்டாம்... எங்களை வாழவிடுங்கள்’

— மீன்கள் அலறின.

‘உங்களை வாழவிட்டால்... எங்கள் வாழ்வு...?’ கடற்
பறவைகள் எக்காளமிட்டுச் சிரித்தன.

மீன்கள் ஒன்று திரண்டன. ‘இவர்களுக்கு இரையாகி
அழிந்து போவதைவிட எதிர்த்து நின்று இவர்களில் சிலரை
யாவது கொன்றழித்துவிட்டுச் சாவது மேல்...’

புரட்சிக்குரல் எழுந்தது எப்படி...? நீரின் மேல் துள்ளி
விழுந்த வெள்ளி மீனொன்று கடற்பறவைக்கு ஆசை காட்டிய
வாறு தூண்டில் நெருங்கியது. ‘விர்’ ரென்று கடற்பறவை
யும் நீரைக் கிழித்துக்கொண்டு நெருங்கியது.

‘கடக்’ — தூண்டில் சுண்டியிழுக்கப்பட்டது.

தூண்டில் முள்ளில், மீனாடன் கடற்பறவையும் துடித்தது.

10

13

முதலடி

விவகை பெருக்கெடுத்தது.

தொழிலாளர் வாக்கம் ஒன்று திரண்டது.

இயற்கைக்கும், மனிதனுக்கும் மாபெரும் போராட்டம்.

‘அழிக்க வந்த வெள்ளத்தையே, ஆக்கத்திற்குப் பயன்
படுத்துவோம்!’

உழைப்பு...உழைப்பு...உழைப்பின் வெற்றி உயர எழுந்தது.

நிஷ்டையில் ஆழ்ந்திருந்த பரமனின் செவிகளில்
உழைப்பின் கீதம் விழுந்து, என்னுமில்லாக் குறுகுறுப்பை
ஊட்டிற்று.

மண்வெட்டியுடன் மண்ணில் இறங்கினான்.

உழைப்பு..... உணவு..... ஓய்வு.....

ஆ! என்ன சுகம்... தபசினைவிட மோனமான நிம்மதி...

உழைப்பின் பின் கிட்டிய உணவு தேவாயிர்த்ததை
மிஞ்சியது. அதன் பின் ஏற்பட்ட ஓய்வோ.....

நிறைவான உழைப்பில் எழும் முழுமையான அமைதி
நான் ஓய்வா?.....

அவன் ஆனந்தம் அளவு கடந்தது.

புதுத் தத்துவம் கிட்டிய மகிழ்ச்சியில் ஆடினான்...
பாடினான்..... கைலையை மறந்து விளையாடினான்.

தொழிலாளியின் ஆனந்தம் பாண்டியன் கண்ணை
மறைத்தது.

11

கைப்பிரம்பு சுழன்றது.

உலகின் தொழிலியக்கம் ஒரு கணம் தம்பித்தது. ஒவ்வொரு தொழிலாளியும் தமக்கு விழுந்த அடியாக, குரல் கொடுத்தனர்.

பாண்டியன் கைப்பிரம்பு நழுவினது. தொழிலாள ஒற்றுமை பின் பலத்திற்கு பாண்டியன் தலைகுவிந்தான். ●

14

போட்டி

‘அதோ!... சந்திரோதயம்’ - என்றது பூமி.

‘பூமியோதயம், அற்புதமே’ - என வியந்தது மதி.

புவிக்குப் பொறுக்க முடியவில்லை.

‘என்றால் அழகும், ஒளியும், மதிப்பும் பெறும் நீ எனக்குச் சமமாக கேலி பேசி ஏளனமா செய்கிறாய்?...’ - சீற்றம் சொற்களாயின.

‘ஆஹஹஹ! என்றால் அல்லவா நீ பெருமையடைகிறாய்? அந்த விட்டு விட்டு இறுமாப்பு வேறு?...’ - மதி எதிர்த்தாக் கலில் கொதித்தெழுந்தது.

இரண்டும் ஒன்றையொன்று தெருங்கி வழி மறித்து நின்றன. மோதிக் கொண்டன.

கிரகணங்கள் மாறி மாறித் தோன்றலாயின.

‘கறுப்புச் சூரியன்’ சிரித்துக் கொண்டேயிருந்தான். ●

12

15

பொறுக்கி

அவன் வீட்டு வாசற்படியில் உட்கார்ந்திருந்தான்.

தெருவோரமாகக் கிடந்த மணிக்கற்களை எடுத்து, விட்டுடெறிந்துகொண்டிருந்தான்.

அவன் கரங்கள்..... வேலை..... உழைப்பு..... எனத் துடித்தன.

வயிறும் பசியால் அழுதது.

‘இதிலிருந்து கொண்டு வீணாக ஏன் கற்களை எறிகின்றாய்? ஆற்றங்கரைகளில் போய் சிறு மணிக்கற்களைப் பொறுக்கி வா! பணம் தருகிறேன்’ - என்றது ஒரு குரல்.

‘ஏன்?’

‘கேள்வி கேட்காதே! சொன்னதைச் செய்..... கூலியைப் பெற்றுச் செல்!’

- பதில் கடுமையாக வந்தது.

2

அவன் சோற்றிற்காகக் காத்திருந்தான்.

மனைவி அரிசியைக் களைந்து கொண்டிருந்தான்.

‘ஏய்..... இன்னுமா சோறு காச்சவில்லை..... பசியால் பிராணன் போகுது!’

3

அவன் ஆவலோடு சோற்றை வாயிலிட்டான்.

‘நறுக்’- வாயில் கல் கடிபட்டது.

அடுத்தவாய்-

13

‘நறுக்!’

அவன் வாயில் கடிபட்ட கல்லை எடுத்துப் பார்த்தான்.
ஆச்சரியத்தால் அதிர்ந்து கூவினான்--

‘கண்டுக்கொண்டேன்... இவை நான் பொறுக்கிய
கற்களல்லவா?’ ●

16

பயன் ி்ைi

அது ஒரு பொங்கு முகம்.

நதியும், கடலும் சங்கமிக்கும், புகார் படுக்கை.

நதியின் நீரினால் அதன் பின்னணி நிலங்கள் பச்சைப்
பயிர்க் கதிர்களால் எழிற்கோலம் தீட்டின.

கடல் துன்பச் சூழலில் சிந்தை நொந்தது.

‘நதியால் மக்களுக்கு வாழ்வுண்டென்றால்...பரந்த நீர்ப்
பரப்பையுடைய என்னால் யாருக்கும் பயனில்லையா...இது
வென்ன சோதனை’

மனிதன் இரங்கினான்.

பாத்தி கட்டி, வரம்புயர்த்தி, கடல் நீரைப் பாயச்சினான்.

சூரியன் அக்கினி விதைகளைச் சிந்தி விதைத்தான்.

வெண்மணிப் பூக்கள்..... உப்புப் பளிங்குகள்

முத்தம் சிந்தின.

உணவுக்கு உயிராயின. ●

14

17

அடிக்கல்



தொழிலாளர்கள் காலையிலிருந்து, அந்த உச்சிப்
பொழுதுவரை காத்திருந்தார்கள்.

அவர்கள் வெட்டிய அத்திவரத்தின் ஈர மண் கூட
உலர்ந்து, சொரிந்து விழுந்து கொண்டிருந்தது.

சீமெந்துக் கலவை ஈரம்வற்றி, உலர்ந்து கொண்டிருந்தது.

அவர்கள் தங்கள் சாந்தகம்பை, மட்டத்தடி, நீர்மட்டம்,
மண்வெட்டி என்பனவற்றுடன் நீண்ட நேரமாகக்
காத்திருந்தனர்.

வேலை தொடங்கவில்லை.

தந்தையுடன், வேலைக்குத் துணையாக வந்திருந்த சிறுவன்
கேட்டான்:

‘அப்பா, ஏன் இன்னும் வேலையை நீங்கள் தொடங்கவில்லை’

‘மகனே, அடிக்கல் நாட்டுபவர் இன்னும் வரவில்லை’

‘அடிக்கல் மிகப் பெரிதா அப்பா? உங்களால் அதை
நாட்ட முடியாதா?’

‘அப்படியல்ல மகனே. அடிக்கல் பெரிதல்ல; அதனை
நாட்டுபவர் பெரிய மனுஷன்’

‘உங்களைவிட அவர் பெரிய உழைப்பாளியா? இந்தக் கட்டி
பம் கட்டும்வரை உழைப்பாரா? அப்படியான உழைப்பாளி ஏன்
இன்னும் வந்து சேரவில்லை’

15

‘இல்லையடா மகனே. அவர் உழைப்பாளியல்ல. பதவிக் காரன். அவரால் இந்த அடிக்கல்லை தூக்கவும் முடியாது. தூக்கவும் மாட்டார். அது அவருக்குக் கௌரவக் குறைவு. நாங்கள் தூக்கிக் கொடுக்க அவர் அதனை ஆசீர்வதிப்பதுபோல் தொட்டுக் கொண்டு நிற்க புகைப்படங்கள் பிடிப்பார்கள். வெயிலிலும் மழையிலும் நாங்கள்தான் உழைத்துக் கொடுக்க வேண்டும்.’

‘அப்படியானால் அவருக்கு எதற்காக இதில் பங்குகொடுக்க வேண்டும். அடிக்கல்லில் அவர் பெயரைப் பொறிக்க வேண்டும்?’

‘பாவம்... வருங்கால சமுதாயம் அவர்மீது குற்றம் சாட்டாமல், அவரும் உழைப்பில் பங்கு கொண்டார் என நாம் வழங்கும் ‘பிச்சைக்காரத்தனமான சான்றிதழ்’ அதுமட்டுமல்ல, மகனே! இந்தக் கட்டிடம் கட்டி முடிந்ததும் திறப்புவிழாவுக் கௌ இன்னொரு பதவிக்காரன் பட்டு நாடா ஒன்றை வெட்டுவான். அவன் செய்த மாபெரும் உழைப்புக்காக அவன் பெயரும் பொறிக்கப்படும்’

‘இதெல்லாம் ஏன் இப்படி?’

‘நம் தலைவிதி என்றுதான் இவ்வளவு நாளிருந்தோம்’ இப்போது நாம் விழித்துக் கொண்டோம்’ அவன் முடிக்க வில்லை.

மாபெரும், நீண்ட கப்பல் போன்ற கார் ஒன்று, ஒருவனை மட்டும் சுமந்தவாறு, அலுங்காமல் குலுங்காமல் சப்தம், எதுவு மின்றி வந்து நின்றது. ●

காக்கைகள்

அவர் விசித்திர மனநோய் ஒன்றினால் பீடிக்கப்பட்டவர். ஆனால் வெளியே இருக்கிறார். பணக்காரர். அவர் மனநோய் ஒரு மனோபாவம் எனக் கொண்டு பிறரால் பாராட்டப் பட்டுக் கொண்டிருந்தார்.

வேறொன்றுமில்லை.

எப்பொழுதும் தன்னைச் சுற்றி நாலுபேர் நிற்கவேண்டும்.

கொடை என்ற பேரில் பணத்தை வாரியிறைத்தார். நான்கு பேரென்ன? நாலாயிரம் பேர் சூழ்ந்து கொண்டனர். அவர் பூரித்தே போனார்?

வள்ளல் என்ற பெயர் பெரிதாகப் பட்டந்தது.

செல்வம் கரையக் கரைய, கூட்டமும் குறையலாயிற்று.

பைத்தியக்காரன்... விசரன் என்ற பெயர் அவருக்குச் சூட்டப்பட்டது.

இந்த அவமானங்களைவிட, தன்னைச் சூழ்ந்திருந்தவர்கள் இல்லையே என்ற கவலை அவரை வாட்டியது. திடீரென ஒரு சிந்தனை பிறந்தது.

சோற்றை வாரியிறைத்தார்.

‘கா... கா... கா...’ — காக்கக் கூட்டம் அவரைச் சூழ்ந்தது.

அவருக்கு மீண்டும் மகிழ்ச்சி.

காக்கக் கூட்டங்கள் பறந்து சென்றன.

இப்போது அவர் தலை, தோள்... முதுகு, முகம் எங்கும் காக்கங்களின் எச்சங்கள்.

முதன்முதலாக சிந்திக்கத் தொடங்கினார். ●

ராஜதர்மம்

நாட்டில் ஊழல்கள் மலிந்தன.

ஆட்சியாளர்கள் மக்களைக் கொள்ளையடித்தனர். வதைத் தனர். உயிர்ப்பலி கொண்டனர்.

மக்களின் அபயக்குரல் உலகளாவி எழுந்தது.

அயலநாடுகள் மக்களுக்காக அனுதாபம் காட்டின.

“மக்களைக் கொல்லாதே!”

“இது உள்நாட்டு விவகாரம். இதில் பிற நாடுகள் தலையிடவேது உலக அரசியலுக்கு முரண்”.

அந்த நாடுகள் வாயை மூடிக்கொண்டன.

உயிர் போகும் வேளையில் போராடாது மடிவதை விட போராடி மடிவதே மேல் என மக்கள் எண்ணினர்.

ஆயுதங்களைக் கையில் எடுத்தனர்.

அச்சமடைந்த ஆட்சியினர் வெளிநாடுகளுக்கு அவசரத் தந்தி அனுப்பினர்.

‘புரட்சி வெடித்து விட்டது. ஆயுதங்களை அனுப்பி எங்கள் ஆட்சியைக் காப்பாற்றுங்கள்.’

காலமாற்றம்

“காலங்கள் தோறும் சொற்களின் கருத்துக்கள் மாறிக்கொண்டே வருகின்றன. உதாரணமாக நாற்றம் என்ற சொல் பண்டைய நாட்களில் நறுமணம் என்ற பொருளில் வழங்கி வந்தது. ஆனால் இன்று அது “கெட்ட வாசனை” யைக் குறிக்கிறது... இதற்கு இன்னொரு உதாரணம் சொல்” — என்றார் ஆசிரியர்.

‘அரசியல்!’ — என்றான் மாணவன்.

‘எப்படி?’

‘இன்று அரசியல் என்றால் ஊழல், லஞ்சம், மோசடி, நாணயமின்மை, பக்கச்சார்பு என்று தானே பொருள் நினைவுக்கு வருகிறது...’

ஆசிரியர் மாணவனைக் குருவாகப் பாவனை செய்து வணங்கினார். ●

விக்ரீரகங்கள்

‘விக்ரீரக வழிபாடு மனிதனை மந்தையாக்குகிறது’ என்ற குரல் எழுந்தது.

விக்ரீரக உடைப்பு புரட்சியாக உருவெடுத்தது.

மக்களிடையே கருத்துப் புரட்சி. இரத்தக் களரி.

இரத்த வெள்ளத்தில் — புரட்சி வென்றபின்,

புரட்சித் தலைவர்களே

விக்ரீரகங்களாக

வீற்றிருக்கக் கண்டனர்!

கோபுரக்கூடு

சிட்டிக் குருவி ஒன்று தன் கூட்டை அழகு படுத்திக் கொண்டிருந்தது.

அதனைக் கண்டு மனிதன் சிரித்தான்.

“குருவி கூடு கட்ட வேண்டுமேயொழிய, பெரிய கோபுரம் கட்ட முயலக் கூடாது.”

“ஏன்?”

“உன்றால் அது முடியாது...”

“பார்க்கிறாயா?... முயற்சியால் முடியாது, மதியால் இயலாது எதுவுமேயுமில்லை... பந்தயம் கட்டுகிறாயா?” என்றது குருவி.

மனிதன் சவாலை ஏற்றான்.

அவன் மீண்டும் அவ்விடம் வந்தபோது —

“சிட்டிக் குருவியின் கூடு கோபுர நுலியில் அழகாக ஆடிக்கொண்டிருந்தது. ●

வினா

‘உப்பு நீரில் பயிர்கள் விளையா!’ என்று புத்தகப் பூச்சி யான ஆசிரியர் படிப்பித்துக் கொண்டிருந்தார்.


உலகியல் படித்த மாணவன் எழுந்து நின்று உரத்துக் கேட்டான்:

‘உப்பு நீரில் பயிர் விளையாதென்றால், விவசாயியின் வியர்வையில் உப்பு இல்லையா?’

ஆசிரியர் ஹோசனையில் ஆழ்ந்தார்.

‘சிந்திக்க வேண்டிய கேள்வி?’- வழக்கையை கை தடவி விட்டுக்கொண்டது. ●

வியர்வைச் சித்திரங்கள்



எழிலார்ந்த கலா மண்டபம்.

உலகக் கட்டிடக் கலைஞர்களின் கனவுகளுக்கோர் உருவம். நாகரிக முதிர்ச்சியின் சின்னம். உழைப்பின் உயிரோவியம்.

சிற்பிகளின் உளிகள் தூண்களை கலையாக்கியிருந்தன.

ஓவியர்களின் தூரிகைகள் கலர்களை இயற்கையால் திரை மிட்டிருந்தன. எனினும் சில பகுதிகள் இன்னும் பூர்த்தி யாகவில்லை.

சொந்தக்காரர் பெருமிதத்துடன் எல்லாவற்றையும் பார்வை மிட்டவாறு சென்றுகொண்டிருந்தார், அவர் அழகு மகள் — சின்னஞ் சிறுமியும் துள்ளிக் குதித்தவாறு அவருடன் வந்துகொண்டிருந்தாள்.

திடீரென அவள் வேகம் தடைப்பட்டது.

“அப்பா... அப்பா... அந்தச் சித்திரங்கள்தான் எல்லாவற்றையும் விட அழகாக இருக்கின்றன இல்லையாப்பா...!” என்றாள்.

பூர்த்தி செய்யப்படாத பகுதியில் நடந்துகொண்டிருந்த அவர் வியப்புடன் திரும்பிப் பார்த்தார்.

அங்கே —

கட்டிடத் தொழிலாளர்கள் ஓய்வு வேளையில் சுவரில் சாய்ந்து சாய்ந்து... வியர்வைக் கறை ஏறி...ஏறி... படர்ந்து விரிந்து...

இன்னதென்று விளக்க முடியாத ஓவியம் போல் மின்னியது. ●

தானவிழிகள்



உலக சுகாதார நிறுவனம் விழிப்புலனற்றோர் குறையைப் போக்குமாறு உலக நாடுகளுக்கு விண்ணப்பித்துக் கொண்டது.

கருணை உள்ளம் கொண்ட அந்த நாடு ஏராளமான விழிகளை அனுப்பி வைத்தது.


உலகெங்கும் பெரும் பாராட்டு.

“உங்கள் நாட்டு மக்கள் பரந்த உள்ளம் கொண்டவர்கள். தாங்கள் இறந்த பின் தம் கண்களைத் தானம் செய்யும் பண்பு கொண்டவர்கள்”

“என்ன? தானமா? நல்ல கதை. நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு அவர்களைக் கொலை செய்து கண்களைப் பிடுங்கி அனுப்ப பாராட்டு அவர்களுக்கா?”

— ஆட்சியாளர் பொருமினர். ●

சட்டமறுப்பு



ரயில் ஓடிக்கொண்டிருந்தது,

இரு நண்பர்கள் அப்போதுதான் நடந்துகொண்டிருந்த சட்டமறுப்பு இயக்கம் பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.

திடீரென ஒருவன் சொன்னான்; ‘மச்சான் நானும் இப்போ சட்டமறுப்பில் தான் இருக்கிறேன்’.

‘என்ன சொல்லுகிறாய்?.....’

‘ரெயிலுக்கு டிக்கட் ருக்கேல்ல மச்சான்!.....’ ●

பொருள் - ஆதாரம்



திருமணம் ஆகுமுன் காதலி, கலங்கிய கண்களுடன் கேட்டாள்.

“ம்... ம... உங்களுக்கு என்னைவிட பணம்தானே பெரிசாய் போச்சு... இல்லாட்டி வீட்டாற்றை பேச்சைக் கேட்டு இப்படித் தயங்குவியளா?”

அவள் உற்றார், பெற்றோரைப் பகைத்து, அவள் கரம் பற்றிய சில நாளில் அவள் மீண்டும் கேட்டாள் —

“இஞ்சருங்கோ... நீங்களும் இருக்கிறியளே ஆம் பிளை யெண்டு! உங்கட நண்பர் எப்படியெல்லாம் சம்பாதிக்கிறார்... நீங்கள் என் டால் வீட்டுக்குள்ள அடைஞ்சு போய்க் கிடக்கிறியள்...”

அவள் கேட்டாள் —

“அப்படியெண்டா..... உமக்கு என்னைவிட பணம்தான் பெரிசாய்போச்சு...”

அவள் பதில் தயங்காமல் வந்தது.

“பணமில்லாமல்... எப்படி வாழறது... பணமிருந்தாத் தான் நீங்களும்... நானும்... அதுக்குப் பிறகு தான் மற்ற தெல்லாம்... விசர்க்கதைகளை விட்டுப்போட்டு ஏதும் சம்பாதிக்கப் பாருங்க...” ●



பொதுத் தேர்தலில் இரு கட்சிகள் போட்டியிட்டன.

ஒரு முதலாளியிடம் ஒரு கட்சி சென்று தேர்தல் நன் கொடை கேட்டது.

முதலாளி சிரித்த முகத்துடன் அவர்களை வரவேற்று, உபசரித்து பெருந்தொகையான பணத்தையும் நன்கொடையாக வழங்கினார்.

சில நாட்களின் பின் மறுகட்சியும் சென்று தேர்தல் நிதி, நன்கொடை கேட்டது.

அவர்களுக்கும் முதலாளி முன்போலவே நன்கொடை வழங்கினார்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த அவரது மகன் கேட்டான்.

“அப்பா! இப்போது வந்தவர்கள் பதவிக்கு வந்தால் நமக்கு ஆபத்தல்லவா?”

“ஆமாம், மகனே!”

“அப்படியானால் எதற்காக அவர்களுக்கு உதவினீர்கள்?”

“அவர்கள் பதவிக்கு வந்தால், நமதுதலையைக் காட்டிச் சலுகை பெறலாம் அல்லவா?”

“அதுசரி... முதல் கட்சியினருக்கு உதவாமல் விடலாமே?”

“தேர்தல் முடிவு நிச்சயமானதல்லவே?”

“இரு கட்சிக்கும் வழங்கியதால் பெருஞ் செலவல்லவா?”

“இல்லை மகனே இல்லை..... நான் கொடுக்க இருந்த பணத்தை இரண்டாகப் பிரித்துத்தான் இரு கட்சிகளுக்கும் வழங்கினேன். எந்தக் கட்சி வெல்லுமோ என்ற அச்சமோ கவலையோ கூட எமக்கில்லை. எது வென்றாலும் நமக்கு ஆபத்தில்லை. ஒரு கட்சிக்கு வழங்கினால்தான் ஆபத்து..... நாம் எப்போதும் நீரிலுட்கொண்டிருக்கிறோம் வாழப் பழகவேண்டும் புரிந்ததா.....?”

‘புரிந்தது’. ●



உலகெங்கும் சுற்றிப் பறந்து, களைத்துத் திரும்பி வந்து கிளைகளில் அக் காக்கைகள் அமர்ந்து கொண்டன.


“அற்புதமான உலக யாத்திரை. எத்தனை நாடு. எத்தனை மனிதர். எத்தனை காட்சிகள்... ஆஹா...” — ஒரு காக்கை வியந்துகொண்டது.

“ஆனாலும், எல்லா நாடுகளையும் விட என் தாய்நாடுதான் மிக உயர்ந்தது” — என்றது மற்றக் காக்கை.

“எப்படி?”

“எங்கள் நாட்டில் தானே நாளுக்கு நாள் அகதிகள் முகாம்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. ஈரநெஞ்சம் கொண்ட ஆட்சியல்லவா?” — என்றது மறு காக்கை.

“உண்மைதான்!” — என்றபடி கா... கா... கா... என் உலகெலாம் பறையடிக்க சிறகடித்தவாறு வானில் பறக்கத் தொடங்கியது. ●



தொழிற்சாலையின் புகைபோக்கி வழியாக வெளியேறுவது, தொழிலாளர்களின் உயிர் மூச்சா?

மூச்சிழந்த தொழிலாளிகளின் உடல்கள் வற்றலாயின. வயிறு ஒட்டியுலர —

முதலாளி பஞ்சுத் திண்டுகளில் தன் கனத்த உடலைச் சாய்க்கமுடியாமல், திணறிக்கொண்டிருக்க —

தொழிலாளர்கள் புரட்சிக்காரர்கள் ஆயினர்.

அமைப்பு மாறியது.

வாழ்வு விடிந்தது என்ற எண்ணத்தில் தொழிற்சாலை
ஏஜினர் புரட்சியின் புதல்வர்கள். அங்கே —

முதலாளித்துவம், பதவியதிகாரமாய்,

அதிகாரிகளின் வடிவில்,

காளான்களாய் பூத்திருக்கக் கண்டனர். ●

31

பழம் பெருமை 

கலைக்கூடம் ஒன்று நீண்டகாலமாக இயங்கி வந்தது.

கலைப் பொருட்களும், சிற்ப வேலைப்பாடு அரசுக நிர்மா
ணிப்புகளும் — கூடமும், பொருட்களும் அபூர்வக் கலைகளின்
உரைகல்லாக மிளிர்ந்தன. ஆனால்,

மக்கள் அதனைப் பொருட்படுத்தவேயில்லை.

ஒருநாள் —

இடியொன்று தெறித்தா, கட்டிடத்தின்மேல் விழ.

கட்டிடம் உருக்குலைந்து,

சிற்பங்கள் மூளியாகி, சிதிலமாகி.....


மக்கள் திரள்திரளாக..... கூட்டம்கூட்டமாக கலைக்கூடம்
நொக்கி வரலாயினர்.

கலைக்கூடத்தின் பழம்பெருமையையும், சிற்பங்களின் சிறப்
பையும், இயற்கையின் அரக்கத்தனத்தையும் வாயுளையாமல்
பேசிக்கொண்டே —

“இழப்பின் மகிமை”யை இரசிக்கவாயினர். ●

26

முரண்பாடுகள்



அவர் ஒரு பொருளியல் பேராசிரியர். விடுமுறைக் காலங்
களில் கிராமத்திற்கு வந்து விடுவார். வீட்டின் முன்னால்,
கோடையிலும் குளிர் காற்றிறைக்கும் வேப்ப மரத்தின் கீழ்,
சாய்வு நாற்காலியில் படுத்து, உண்ட களைப்பிற்கு ஆயாசமாகப்
புகைத்துக் கொண்டிருக்கும், வேளையிலும் —

உச்சி வெயில் மண்டையைப் பிளக்க, வியர்வையில் மேனி
பளபளக்க —

அந்தக் கரடுபாய்ந்த கற்பூமியில் விளைநிலத்தை அணுவணு
வாகத் தேடிச் சேமித்துக்கொண்டிருப்பான். அவன் உழைப்
பில் வாழைத் தோட்டம் ஒன்று உருவாக்கி கொண்டிருந்தது.

உழைப்பு — உற்பத்தி — கேள்வி — விடை.

“ஒரு பொருளின் விடை அதனை உற்பத்தி செய்ய எடுத்த
தொழிலின் மதிப்பினாலும், மக்களின் தேவை நிலையினாலும்
நிர்ணயிக்கப்படுகிறது” பொருளியல் தத்துவத்தின் அடிப்
படைகளில் ஒன்றை அவர் மனம் ஏனோ நினைக்கின்றது.

மறுநாள் —

அவன், அவர்முன் ஒரு வாழைக்குலைபுடன் நிற்கிறான்.

“ம்... கடைசியா என்ன விடை சொல்லுறாய்?...”

“ஐயாவுக்குத் தெரியாதா... பட்டணத்தால வாறனியன்...
உங்களுக்குத்தான்... சந்தை நிலபரம் எங்களவிட நல்லாத்
தெரியும்... ஐயா... கொடுக்கறதைக் கொடுங்க...”

“இஞ்ச... இந்தக் கதையொன்றும் வேண்டாம்... நீ உன்
விடையைச் சொல்... சரி... மூண்டு ரூபா தரட்டே?”

“என்ன! அடாத்து விடை கேக்கிறியன்... கொஞ்சம் சி
ந்தை பாறாம சந்தைக்குக் கொண்டு போன கத்தாழை
முன்னுப்போல பத்து ரூபாவுக்கு விக்கலாம்”

27

“அப்ப போறது தானே?...” ரே ரா ச ம் முகம் சிவக்க வைக்கிறது.

“இல்ல ஐயா... அந்தப் போய்வாற நேரத்தில கொஞ்சம் கல்பிரட்டி, கழனியாக்கலாம் எண்டு தான் யோசிக்கிறேன்”

“சரி... சரி... ஐஞ்ச ரூபா தாறன்... விருப்பமெண் வைச்சிட்டிப்போ!...”

— அவன் போகிறான். அவர் மனைவி வருகிறாள்.

“மெத்த மலிவா வேண்டிப் போட்டியள்... கண்டியி ஒரு பழமே இருபத்தைந்து சதமெல்லே...”

அவருடன் சேர்ந்து, தத்துவமும் சிரிக்கிறது. ●

33

பார்வை



கழுகு ஒன்று மேலாகப் பறந்து கொண்டிருக்கிறது.

அதன் பார்வைத் தெறிப்பில் —

எங்கும் வர்ணக் காட்சிகள்.

பச்சை வயல்கள் — செங்கனித் தோட்டங்கள்.

நெற்பேரர்கள் — கரும்புக் குவியல்கள்

கழனித் தோட்டக் கோலங்கள்.

கழுகு, தாமத்தாமப் பறந்து யார்த்தலு. ஏமாற்றம் உதட்டைப் பிடிக்கிறது.

“பிச்சைக்காரத் தேசம்... சே... ஒரு அழகிய பிணம் கூட இல்லாமல் ஒரு நாடா...”

கழுகு மீண்டும் உயரம் பறக்கலாயிற்று. ●

28

34

கேள்வி

“அம்மா! அம்மா!... ஏனம்மா என்னோட அப்பாவும் நீயும் பாடசாலைக்கு வந்தனீங்கள்?”

அம்மா பதறிக்கொண்டே கேட்டாள்:

“ஏன்?... நாங்க வந்தது உனக்குப் பிடிக்கேல்லியா?”

மகள் சலித்துக்கொண்டே சொன்னாள்.

“நீங்க ரெண்டுபேரும் என்னோட பாடசாலைக்கு வந்த தால்தான் எங்களை அகதிகளெண்டினம்... பாடசாலைகளையும் அகதிகள் முகாம் எண்டினம்”

அம்மா பெருமூச்சு விட்டாள்.

“உண்மைதான் மகளே!” ●

35

விடைகள்

இடம் பெயர்ந்த மாணவன் பரிட்சைக்கு விடை எழுதி னான்.

கே: சனநாயகம் என்றால் என்ன?

வி: பெரும்பான்மையினர் சிறுபான்மையினரைக் கொள்ளையடிப்பது, கொன்று குவிப்பது, சுட்டெரிப்பது — என்பவற்றைச் சட்டத்தால் அங்கீகரிப்பது.



கே: சோசலிசம் என்பது என்ன?

வி: நாட்டினின்றும் சிறுபான்மையினரை இல்லா தொழிப்பது.

29

கே: குடியரசு என்று எவ்வமைப்பைக் கொள்வார்?

வி: வாக்களித்துத் தன்னை ஆட்சிபீடமேற்றிய மக்களை அகதிகளாக்கும் தன்மையைக் கொண்ட அமைப்பைக் கூறலாம்.

வினாத்தாள் திருத்தும் ஆசிரியர் விடைகள் சரிவர, தவறா என்பதனைத் தீர்மானிக்க முடியாமல் உறைந்து போனார். ●

36

மதில்



“பாத்தியா... இதுக்குத்தான் பாடசாலைக்குப் பக்கத்தில வீடு பார்க்கவேணும் என்று சொல்லுறது... எவ்வளவு நல்லதாய் போச்சு!”

“நீங்கள் என்னதான் சொல்லுறியள்? எனக்கு ஒண்டு மாப் புரியேல்ல!”

“எடி மடைச்சி... பாடசாலைக்குப் பக்கத்தில எண்டதால தான் மதிலால குதிச்ச விழுந்து அகதிமுகாமுக்கு வந்திட்டம்... இல்லாட்டி எவ்வளவு கரைச்சல்... வாற வழியிலேயே...” அவள் இடைமறித்தாள்.

“ஓம்!... ஓம்!... மேல சொல்லிப் பயப்படுத்தாதீங்க... ஆளு ஒண்டைக் கவனிச்சியளே?”


“என்னதையப்பா சொல்லிரும்?... ”

“இந்த மதிலுக்கு அங்கால இருந்தா நாட்டின் சகல உரிமை யு மு ள் ள சுதந்திரப் பிரகை. இங்கால வந்திட்டா நாடற்ற பிரகை... அகதி என்னப்பா...”

மௌனம் கனத்து இடியென இறங்கியது. ●

30

பெருமை



வெளிநாடு ஒன்றில் பலநாட்டு மானவர்கள் சந்தித்துக் கொண்டனர். ஒவ்வொரு மானவனும் தத்தமது நாட்டினப் பற்றிய பெருமையுடன் கூறிக் கொண்டனர்.

“எங்கள் நாடுதான் முதன்முதலில் ‘உலகத் தொழிலாளரே ஒன்றுபடுங்கள்!’ என்று குரல் கொடுத்து நவீன உலகை விழித்தெழச் செய்தது” என்றான் ருஷிய மானவன்.

“தனிமனித வளர்ச்சிக்கு தடையாக எதுவுமே இருக்கக் கூடாது என்ற தத்துவத்தால் உயர்வடைந்த நாடு நமது நாடு” — என்று கூறினான் அமெரிக்கச் சிறுவன்.

“அஹிம்சையே நமது நாட்டின் சொத்துடமை!” என்றான் பாரதச் செல்வன்.

“நாட்டின் எவ்வித உயர்ச்சிக்கும் அந்நிய நாட்டிடம் கையேந்தலாகாது என்று மனித சக்தியின் பலத்தை உலகறியச் செய்த நாடு எங்கள் நாடு!” என்றான் சீனப் புதல்வன்.

“இவ்வச அரிசி மூலமும், இனக் கலவரங்களாலும் நாட்டு மக்களை பிச்சைக் காரர்களாகவும், அகதிகளாகவுமாக்கி, அந்நிய நாடுகளிடம் கையேந்தி நிற்கும் பிச்சைக்கார நாடு என்று கூறுவதா எனக்குப் பெருமை?” என எண்ணிய அவன் கைகுனிந்தான். ●

31

பார்வைகள் □★□★□★□★□★□★

ஆங்கில மொழியில் மட்டும் கல்வி கற்பிக்கும் பாடசாலை. அங்கு மாணவர்களிடம் பின்வரும் வினா கேட்கப்பட்டது.

கீழிட்ட இடத்தை நிரப்புக.

இலங்கை வடிவமாகும்.

“இலங்கை தாமரைப்பூ வடிவமாகும்” — பறங்கி மாணவன் பதில்.

“இலங்கை தீச்சுடர் வடிவமாகும்” — சிங்கள மாணவன் பதில்.

“இலங்கை கண்ணிர்த்துளி வடிவமாகும்” — தமிழ் மாணவனின் பதில்.

ஆசிரியர் இலங்கையின் வடிவம் பற்றி முதன்முதலாகச் சிந்திக்கத் தொடங்கினார். ●

நெற்றிக்கண் ✨+ ✨+ ✨+ ✨+ ✨+ ✨+ ✨+

சமாதானப் புறக்கள் வெண் பஞ்சக் கூட்ட மெள நடந்தன.

அழகு - மென்மை - அமைதி.

‘க்கும்...க்கும்...க்கும்’ உலகிற்கு அவை எதையோ போதித்துக்கொண்டிருந்தன.

அது யோகம். ஞானம் சிந்திக்க கூட்டையடைந்தன.

வேடன் வந்தான்.

கீழே நெருப்பு வளர்த்தான்.

வெப்பப் புகையில் புறக்கள் தவித்தன, சில சுருண்டன நெருப்பில் விழுந்தன.

ஒரு புற பொறுமை இழந்தது; விண்ணில் எழுந்தது.


‘விரரென்று கீழிறங்கியது.

நெருப்புத் துண்டொன்றை தூக்கிச் சென்று வேடனின் குடிசையில் போட்டது.

அவன் குடிசை.

வெந்தழலில் வேகியது. ●

வேலி



நீண்ட நாட்களாக நட்பு உவமை சொல்லிக் கொண்டிருந்த அயலவர்கள் அவர்கள்.

ஒரு நாள் வேலி அடைக்கும் போது, ஒரு கதியால் தள்ளிப் போனதில், விவகாரம் சமாதானமாக ஆரம்பித்து, கிண்டல், ஆவேசம், கத்திவெட்டு என்று வளர்ந்ததில், தன்மானப் பிரச்சனை பூதாகாரமாகியது.

நீதிமன்றங்கள் பலவற்றின் பல படிக்கை ஏறி இறங்கினர். நீண்ட நாட்களின் பின், சமாதானமாகப் போகும்படி நீதி வழங்க, இருவரும் சமாதானமாகி விட்டிற்குத் திரும்பினர்.

ஆனால், ---

இருவரது விட்டுவாசலில் வாதி, பிரதிவாதிக்கு ஆஜராகி வழக்கு நடத்திய வழக்கறிஞர்களின் பெயர்கள் மின்னிக் கொண்டிருந்தன. ●

அரசு



வீட்டின் தெற்குச் சுவரும் — எல்லைச் சுவரும் ஒன்றாக இருந்தன. வீட்டின் சுவருடன் இணைத்து காமம்பலுண்ட் சுவர் நீண்டிருந்தது.

ஆரம்பத்தில் பிரச்சனை எதுவுமே யிருக்கவில்லை.

ஒரு பெருமழையின் பின் சுவர்கள் நன்றாக ஊறி நனைந்து, வெயிலில் காயத் தொடங்கியபோது —

வீட்டுச் சுவரும் காமம்பலுண்ட் சுவரும் இணையுமிடத்தில் ஒரு அரசங்கன்று தளிர் இலை நீட்டி தலைகாட்டியது.

அதனை ஒருவரும் பொருட்படுத்தவில்லை.

சில காலம் வெளியூர் மாற்றம் கிடைத்துப் போய்விட்டுத் திரும்பியபோது —

அரசமரம் வளர்ந்து வீட்டின் சுவர்கள் வேரோடி வெடித் திருந்தன. கண்டு இடுக்குகளில் பூச்சி புழுக்கள்... விஷ ஐந்துக்கள் ஊர்ந்துகொண்டிருந்தன.

எல்லாம் — இந்த அ. சால்தான்.

கோடரியுடன் விறகு வெட்டி வந்தான்.

வீட்டைப் பாதுகாக்க மரத்தைத் தறிக்க முதல் வெட்டைப் போட்டான்.

அந்த சப்தத்தில் அரச அதிகாரிகள் ஓடி வந்தார்கள்.

“அரசு — அரசமரம். தறிக்கக் கூடாது. சட்டவிரோதம். அரசால் வீட்டு சிதைந்தால் வீட்டைவிட்டு எழும்பவேண்டுமே யன்றி அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கக்கூடாது. அரசின் எல்லைக்கு அப்பால் ஓடி பாதுகாப்புத் தேடு”

வீட்டை நொருக்கிப் பிளந்து மரம் வளர்ந்தது. ●

விசாரணைக் குழு....)ஓ()ஓ()ஓ()ஓ()ஓ(

ஐந்து நட்சத்திர ஹோட்டல்.

ஐக்கிய நாடுகள் தாபனத்திலிருந்து நாட்டின் நிலையை, சமாதானத்தை, ஆட்சியினரின் நிர்வாகத்தை பரிசீலிக்க ஒரு குழு வந்து தங்கியிருக்கிறது.

அக்குழு போகும்படி — சத்திக்கும் நபர்கள் — எல்லாமே திட்டமிடப்பட்டு முன்னெச்சரிக்கையாக நிகழ்கிறது.

எங்கும் தர்மோபதேசம், தார்மீகம்.

சிறுபான்மையினர் பாதிக்கப்படவேயில்லை. மோசமான பொய்ப் பிரசாரம்.

குழு முடிவுக்கு வந்துவிட்டது.

குழு நட்சத்திர ஹோட்டல் வாசலுக்கு வருகிறது. தெருவுக்கு அப்பால் நடைபாதையில் ஒருவன் பழைய புத்தகக் கடை விரித்திருக்கிறான்.

பழைய — புராதனம் பண்டங்களைச் சேலரிக்கும் அந்தக் குழு அங்கு விரைகிறது.

பழைய புத்தகங்களை மெய்கிறது.

“ஒரு வரலாற்றுப் புத்தகம் — தமிழில் அரசினாலேயே சரிபத்தில் அச்சிடப்பட்டது. ஏராளமான புகைப்படங்களுடன்”

அதனை எடுத்து விலை சேட்கிறார் ஒருவர். அவர் என்னப்படி புதுப்புத்தகம் புத்தகத்தில் இடப்பட்ட விலை முப்பது ரூபா.

அவன் முன்னூறு சொல்கிறான்.

“ஏனப்பா... இது பழைய புத்தகம் கூட இல்லை. புதிய அரசு வெளியிட்டது. அப்படியிருக்க ஏன் இந்த விலை?”

“உண்மைதான். ஆனால் இப்போது எங்கே தமிழர். தமிழர் புத்தகங்கள் இருக்கு... எல்லாவற்றையும் தான் எரித்து அழித்துவிட்டோமே. இது புதுப்புத்தகம். ஆனாலும் தரக்கூடு இருக்கு எரியாமலிருக்கிற அருஞ்செல்வம். அது தான் இவ்விலை.”

— குழு முதன்முதலாக தன் பணிபற்றிச் சிந்தித்தது. ●

43

வினையாட்டுப் பொம்மை



செல்வந்தக் குடும்பம். இளந்தம்பதிகள்.

நீண்டகாலமாக குழந்தைச் செல்வம் இல்லாமலிருந்து, ஆண்குழந்தையொன்றிற்கு பெற்றோராயிருந்தனர்.

குழந்தையை மகிழ்விக்க ஏராளமான பொருட்செலவில் பல வினையாட்டுச் சாமான்களை வாங்கிக் கொடுத்தனர்.

குழந்தையை மகிழ்விக்க அவர்கள் பொம்மையை வைத்து வினையாடுவார்கள். குழந்தையைத் தொடவிடமாட்டார்கள். குழந்தை பொம்மைகளை உடைத்துவிடுமாம். மற்ற நேரங்களில் சேஷ-கேலில் அலங்காரமாக பூட்டப்பட்டிருக்கும். குழந்தை ஒரு நாள் கேட்டது.

“அப்பா அம்மாவுக்கு வினையாட ஒண்டு நான் வேணும்; இல்லாட்டி பொம்மை வேணும்” ●

36

44

தூது?



“கண்ணா! தூரீயோதனனிடம் சென்று நமக்குரிய பாதி ராஜ்யம் கேள்!”

“ஆதா! பொதுவுடமை” — என்று மகிழ்ந்தான் கண்ணன்.

“அது தர மறுத்தால், ஐந்து நாடு கேள்!”

“சோஷலிசம்!” — என்றான் முகமலர்ச்சியுடன் கண்ணன்.

“அதுவுமில்லையெனில் ஆள ஐந்து நகர் கேள்!”

“முதலாளித்துவ சோஷலிசம்!” — என்றான் மலர்ச்சி நீங்க.

“கௌரவர் அதனையும் மறுத்தால் ஐந்து ஊர்.....”

“ஐனநாயக சோஷலிசமா.....?” — அவன் ஊய் முறு முறுத்தது.

“தூரீயோதனன் அதனையும் இழப்பாகக் கருதினால் ஐந்து வீடாவது தரும்படி கேள்!”

“ஐனநாயகமா.....?” கண்ணனின் எண்ணங்கள் எங்கோ நீந்தின.

“கண்ணா! இவை ஒன்றிற்கும் கௌரவர்கள் உடன்படார்களாயின் போர் வேண்டு! அடுபோர் வேண்டு! — என்றான்.

வாய்மையின் புத்திரன்.

“புரட்சி! அடிப்படை மாற்றம்... அடித்தளமே மாற்றப்படும் மாற்றம்..... போர்... போர்... போர்...” எனச் சிரித்தான் சச்சுராயுதன்.

சிறிது யோசனையின்பின் கண்ணனைக் கேட்டான் தர்மன்.


“எல்லாம் சரிதான் கண்ணா! நான் ஒவ்வொன்றாக தூதுப் பொருளைச் சொல்லி வருகையில் — நீ ஏதேதோ சொல்லி வந்தாயே — என்ன ஆகவு? எனக்குப் புரியவில்லையே”

37

“உனக்கு மட்டுமல்ல... வேறு எவருக்கும் புரியாது... இவை யாவும் வரப்போகும் யுகங்களின் சமூக மாற்றங்கள்... அதற்கு நீ அடியெடுத்துக் கொடுத்திருக்கிறாய்!” - என்றான் பரமாத்மா.” ●

45

விமர்சனம்



இரு அறிஞர்கள் கழனிப் பக்கமாக காலாறு நடந்து கொண்டிருந்தனர்.

வயலில் விதைப்பு நடந்துகொண்டிருந்தது.

சூரியன் மெல்லமெல்ல உச்சியை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தான்.

“ஆஹா!... விதையில்லாட்டி விளைவு ஏது?” என்றார் ஒருவர்.

“விளைவில்லாமல் விதையேது... விதைப்பேது?” என்றார் மற்றொருவர்.

விவாதம் ஓய்வின்றித் தொடர்ந்தது.

சூரியன் உச்சிக்கு வந்ததுகூடத் தெரியாமல், வெயிலில் வாதிட்டுக்கொண்டிருந்தனர்.

விவசாயி தனது கஞ்சிப் பானையுடன் மரநிழலில் வந்து அமர்ந்தான். உலகம் எவ்வளவோ பொருளோடு தெரிந்தது.

“பைத்தியக்காரர்களே!... வெற்றுச் சொற்களை விதைத்து விதைத்து எதனை அறுவடை செய்யப் போகிறீர்கள்? உச்சிப் பொழுது வந்து விட்டதே! எதை உண்ணப் போகிறீர்கள்?... வாருங்கள்! என்னுடன் கூடி ஒரு வாய் கஞ்சி குடியுங்கள்!...” என்றான்.

முடிவற்ற வாதத்தின் அர்த்தம் அப்போதுதான் முற்றுப் பெற்றதாகத் தெரிந்தது - அவர்களுக்கு ●

38

46

தேர்தல் விற்பனை ★★☆☆★★★☆☆

பெரும் கூட்டம் அமைச்சரைக் ‘கேரோ’ செய்தது.

“உங்கள் கோரிக்கை என்ன?” அமைச்சரின் வினாவில் அற்புதின் பவிச ஆதிக்கம் செலுத்தியது.

“எங்கள் கோரிக்கையை அல்ல... உங்கள் தேர்தல் பிரகடனத்தை அமுல்படுத்துங்கள் போதும்!”

“எந்தப் பிரகடனம்?!” — அரசியல்வாதியின் தேர்தல் வாக்குறுதிகளைச் சத்தியப் பிரகடனமாகக் கருதினால் அதற்கு அவர்தான் என்ன செய்வார்?

“மறந்து விட்டதா? சந்திர மண்டலத்திலிருந்துகூட அரிசி கொண்டு வருவோம் என்றீர்களே. எங்கே அரிசி?”

“அட மூடச் சனங்களே, சந்திர மண்டலத்தில் நெல் பயிராகிறதா, என்ன?... அப்படிப் பயிரானாலும் கொண்டுவர அரசாங்கத்தில் ஏது பணம்? சென்றகால ஆட்சியினர் திறை சேரியை முற்றாகக் காலிசெல்து விட்டுப் போயிருக்கிறீர்களே!”


“இது தெரியாமல் எங்களுக்கு ஏன் பொய் வாக்குறுதிகள் அளித்தீர்கள்?”

“இதெல்லாம் எங்களுக்குத் தெரிந்திருந்தால் ஏன் இந்த வியாபாரத்துக்கு வருகிறோம். பெரிய பொருளாதார நிபுணர்களாகவல்லவா வாழ்க்கை நடத்தியிருப்போம்... பொய்கள்தானே இங்கு விற்பனைப்பண்டங்கள்!”

மக்கள் கூட்டம் மந்தையாகக் கலைந்து சென்றது. ●

39

கூண்டுச்சீகிரி



தங்கக் கூண்டு.

கிளி அதனுள்ளே சிறகடித்துக்கொண்டிருந்தது.

பாலும் பழமும் நிறைந்திருந்தன.

தோப்புகளோ வெளியேயிருந்தன.

கிளி மனிதர் மொழி பேசியது. அவர்கள் மொழிதான் எத்தனையோ?

பலமொழி பேசியது.

எல்லோரும் மகிழ்த்தார்கள்.

கூண்டுக்கு வெளியிலிருந்து உணவுகளை நீட்டினார்கள்.

கிளிக்கு வயிறு நிறைந்திருந்தது.

தெருநாய் ஒன்று அவ்விடத்திற்கு ஓடி வந்தது.

“லொள்!... லொள்!... லொள்!...”

“அப்பப்பா!... என்ன கொடுமாள ஓசை?”

அடித்து விரட்டினார்கள்.

எல்லோரும் கலைந்து போனபின், நாய் அந்த இடத்திற்கு வந்தது.

கிளிக்குப் பெருமை தலையைக் கனக்க வைத்தது.

“உனது குரல் எவ்வளவு கொடும். மொழி எவ்வளவு அபகரம் கேட்டாயா, என் குரலை? கிளி கொஞ்சகிறது என்று தான் அழகுக்கு... இனிமைக்கு... உவமை சொல்வார்கள். ஆனால் உன்னையோ அடித்து விரட்டுவார்கள்...” — என்றது.

“நீ நிறையிலிருந்து அந்நிய மொழியைப் பேசுகிறாய்... உன் தாய்மொழியை மறந்துவிட்டாயா?... கூண்டிற்குள் சிறகடிக்கிறாய். உனக்கு சுதந்திரம்... விடுதலை... தாய்மொழி என்பது பற்றி எதுவுமே புரியாது...” ●

போதகர்கள்



புயற்புரவி பூட்டியதென விரைந்து வந்த, போர் இரத்த நின் கடிவாளத்தைச் ‘சடார்’ எனச் சொடுக்கி இழுத்து — குருகேத்திர மையத்தில் கொண்டுவந்து நிறுத்தினான் மயூஷ்ணன்.

பாஞ்சசன்யம் காலை இளங்கதிரில் பளபளத்தது.

அர்க்குனன் பார்வை கௌரவ சேனையைக் கௌளியது மளம் அதிர்ந்தது.

உறவுகள் பகையாகிப் போர்க்கோலம் பூண்டிருந்தன.

அவன் அழிக்கப்போவது —

உறவுகளின் உயிரையா?

பகையின் உருவங்களையா?

காண்டபம் கைநழுவி விழுந்தது.

மாயச் சிரிப்புடன் ‘அர்க்குனா!’ என்றான் சாரதி.

‘கண்ணா! என் கண்ணானவர்களின் உடல்களைப் புண்ணாக்கலா, நான் காண்டபம் எடுத்தேன்’.

அர்க்குனா! காண்டபம் கடமையைச் செய்யவே அருளப் பட்டது. உறவுகள் மரைய. கடமையைச் செய். பலனை எதிர் பார்க்காதே.

... பகவான் கீதோபதேசத்தை குருகேத்திர மண்ணில் விரித்தான்.

— அதில் மனம் தோய, தேறிய அர்ச்சனன் கேட்டான்

‘எல்லாம் சரிதான் கண்ணா! நீ என்னுடன் நிலவில்...
தேனாற்றங்கரைகளில்..... மாடமாளிகைகளில்..... சோலை
களில் எல்லாம் இருந்திருக்கின்றாய்..... அப்போதெவ்
லாம் செய்யாத உபதேசத்தை, இந்த குருகேசத்திரக்
களத்தில் விரித்ததென்ன?’

‘தர்மவீரனே அது என் அவதார ரகசியம்.

மனிதர்களுக்குப் பிரச்சினைகள் தோன்றும்போது,.....
அப்பிரச்சினைகளைத் தீர்க்க வழியோ, வகையோ தெரியாத
போது, அப்பிரச்சினைகளையே தர்மம், தியாகம் என நியா
யப்படுத்தி போதிப்பதே இந்த ரகசியமாகும்...’

‘எனக்குப் புரியவில்லையே?’

‘உனக்குப் புரியாதுதான்..... இதனை நன்கு புரிந்து
கொள்ளக்கூடியவர்கள் கலியுகத்தில்தான் தோன்றுவார்கள்.’

‘யாரந்தத் திறமைசாலிகள்.....?’

‘நீ இன்று பாசத்தியில் அகப்பட்டே தவிக்கையில் நான்
வீசிய ஆறுதல் காற்று அதனை அடக்கிவிட்டது, கலிகாலத்தில்
ஆட்சியாளரின் அநியாயத்தால் மக்கள் பசி பட்டினி, வறுமை,
நோய் எனத் துடிக்கையில், வெறும் வார்த்தைகளாலேயே
அவர்கள் துன்பத்தினைத் துடைத்துக்கொள்பவர்கள் தோன்று
வார்கள். அவர்கள் என்னைவிடப் பெரியவர்கள். அவர்கள்
இருப்பதால் என் அவதாரம் கலிகாலத்தில் இருக்கமாட்டாது.
தேவையுமற்றது.’

‘யாரவர்கள்?’

‘அரசியல்வாதிகள்’ — எனப் பாஞ்சசன்யம் ஒலித்தது. ●

‘ம்....பிறகு.....’

கண்ணன் கதை சொல்லத்தொடங்கினான்.

சுபத்திரை கதை கேட்டவாறே உறங்கிப்போனான்.

‘ம்!... பிறகு...ம்...பிறகு...’

அந்த ஆர்வக் குரலுக்கு அடிபணிந்துபோன கண்ணன்,
கதை சொல்லும் சுவாரஸ்யத்தில் எதையும் கவனிக்கவில்லை.

பாரதப் போர் — முன்னோட்டமாக, இரவு முழுதும் விரிந்து
கொண்டிருந்தது:

‘ம்...பிறகு...’

சுபத்திரையின் வயிற்றிலிருந்து அந்த வீரக்கரு ‘ம்’
கொட்டிக்கொண்டிருந்தது.

கதை முடிந்தது. கண்ணன் திரும்பிப் பார்த்தான்.
சுபத்திரை ஆழ்ந்த உறக்கத்திலாழ்ந்திருந்தாள். அப்படி
யானால்... என்னிடம் கதை கேட்டது யார்?

மாயக் கள்ளனே மயக்கம் காட்டினான்.

‘கண்ணா! மணிவண்ணா!... என்னை உனக்காக தயார்செய்
கிறாய். எனது தந்தைக்கு போர்க்காலத்தில் உன்னால் உப
சேதம்தான் செய்யமுடியும் என்பதால், என்னைக் கருவிலேயே
யாசமறுத்து ‘கடமையைச் செய்.’ — என விரிய வித்தாக
மாற்றுகிறாய் என்பதனைக்கூட நான் புரியாதவனா என்ன?
கரு உள்ளிருந்து கேட்டது.

அன்றிரவு மாயவன் நீண்ட நேரமாக தனது புல்லாங்
குழலை வாசித்துக்கொண்டிருந்தான். ●

திட்டங்கள்



கரையோர மீன்வம்பு பகுதி.

புயற்காற்றும், பேரலையும் கரையோரத்தில் மணற்றடையை ஏற்படுத்தியது.

வள்ளங்களும், கட்டுமரங்களும் கரையேறாமல் ஆழப் பகுதியில் தள்ளாடின.

தொழில் தொடர்ந்து நடக்க, மணல் தடை நீக்கப்பட வேண்டும். அவர்கள் கணக்குப் போட்டார்கள். பெருந்தொகை தேவைப்பட்டது.

அரசாங்க அதிபருக்கு மனுப்போட்டார்கள்.

சில வாரம் கழித்து பொறியியல் துறையினர் வந்து பார்வையிட்டனர். அவர்கள் அதற்கென ஒரு பைலை தயாரித்தனர். அது --

திட்டமிடல் பகுதி, சமூக சேவைப் பகுதி, மீன்பிடிக்கூட்டுத்தாபனப் பகுதி, கணக்காய்வாளர் பகுதி என சிவப்பு நாலாவில் பயணம் செய்து முடிக்க, ஆறு மாதமாகிற்று.

அதிபர் கைக்கு வரும்போது ஐந்து இலட்சம் செலவைக் காட்டிற்று. அவரால் அத்துணை செலவழிக்க அதிகாரமில்லை.

மீனவர்களை அழைத்து "இது ஒரு பெருந்திட்டம். கடற்றுறை அமைச்சினால் மட்டுமே முடியும். அதற்கு மனுச் செய்யுங்கள்" என்றார்.

"இதைச் சொல்ல உங்களுக்கு ஆறு மாதமா தேவைப்பட்டது? தயவு செய்து எங்களுடன் வந்து பாருங்கள் இடத்தை" என்றனர். அதிபரும் சென்றார்.

அங்கு மணற்றடை சுத்தமாக நீக்கப்பட்டு மீன்பிடித் தொழில் நடந்துகொண்டிருந்தது.

"உங்களை நம்பியிருந்தால் எங்கள் குடும்பம் இந்த ஆறு மாதத்தில் பசியால் அழிந்திருக்கும். எங்களுக்கு இருபதாயிரம் மட்டுமே செலவு. இயலுமானால் அதைத் தர ஏற்பாடு செய்யுங்கள்!" என்றனர்.

அரச அதிகாரி - அதிபர் திகைத்தார். ●

உண்மை

பாரபட்ச ஆட்சி பிரிவினை உணர்வைத் தோற்றுவித்தது.

— "அவர்களுக்கு நாடேது? எல்லாம் எம்மவருக்கே சொந்தம். ஓரடி நிலம் கூடக் கொடுக்க முடியாது" — என்று கொக்கரித்தார் அந்த மாண்பு மிகு.

— "நாட்டில் இனக் கலவரம் தோன்றிவிட்டது. அவர்களை நம்மவர்கள் கண்டகண்ட இடங்களில் வெட்டிக் கொலை, கொள்ளை, தீவைப்பு செய்கிறார்கள். அவர்கள் தப்பிச்செல்ல முடியாதவாறு எல்லாப் பாதைகளும் தகர்ந்து போயின..." தகவல் வந்தது.

— "நன்று. நன்று. போரென்றால் பேரார். சமாதான மென்றால் சமாதானம்..." — என்று மகிழ்ந்தார்.

— "ஆனால் உலக நாடுகள் இந்த இனப்படுகொலையைப் பற்றிக் கேள்வி கேட்டால்?... அவை போராயுதங்களையும் பிற உதவிகளையும் வழங்க மறுத்துவிட்டால்..."

— "ஆமாம்... ஆமாம். உண்மை... உண்மை. அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அழிக்கவேண்டும். மிஞ்சியவர்களைப் பத்திரமாகப் பாதுகாத்து, கப்பல் மூலம் அவர்கள் பகுதியை அனுப்பிவிடு..." — என்று கூறிச் சாய்மனையில் சாய்ந்தார். ●

இரத்த அட்டை

தொழிலாளியின் காலிலேறிய அட்டை, வலியோ சந்தமோ அற்று வேகம் வேகமாக இரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருந்தது.

முகத்தில் எரிச்சல், கோபம் தோன்ற மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் இரத்தம் கொதித்தது.

அவன் தோல்னிகண்டதாக எண்ணிய அட்டை வெற்றிக் களிப்புடன் மேலும் உறிஞ்ச உறிஞ்ச...

“படர்!”

இரத்தத்துளிகள் சிதற அட்டை உருவழிந்தது. ●

பயன்

விடை காண முடியாததாக விவாதம் வளர்ந்துகொண்டிருந்தது.

“எழுத்தால் என்ன பயன்? அதனால் யாராவது திருந்தியிருக்கிறார்களா? திருந்தி இருந்தால் உலகில் கொலை, கொள்ளை, அக்கிரமங்கள், பசி, பட்டினி, வறுமை, ஏகாதிபத்தியங்கள் என்றோ இல்லாதழிந்திருக்கும் அல்லவா?”

அந்த விவாதத்தை நீண்ட நேரமாகக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவர் எழுந்து கூறினார் :

“எழுத்தால் யார் திருந்துகிறார்களோ, இல்லையோ? எழுதுபவன் திருந்துகிறான். புத்தன், யேசு, காந்தியால்

யக்கள் திருந்தினார்களோ இல்லையோ, அவர்கள் திருந்தினார்கள். மகான்களாளுர்கள். சொந்த முதுகின் தாசிகளைத் தடுவது தான் எழுத்தின் பயன்.”

விவாதகாரர் தம் சிந்தனை வழிகளைப் பற்றிச் சய விமர்சனம் செய்யவேண்டுமென அயர்ந்தனர். ●

கலையும் வயிறும்

காலவேளை. விருந்தையில் மடியில் குழந்தையுடன் அமர்ந்திருந்தார்.

முன்னால் எலுமிச்சை பூத்துச் சிலிர்த்திருந்தது.

சிட்டுக் குருவிகளும், பிலாக்கொட்டைக் குருவிகளும், ஷரிச்சான் குருவிகளுமாக ஒரே கிலுகிலுப்பு. கிளைக்குக் கிளை தாவுவதும், மண்ணில் குதிப்பதும், சொண்டினால் கிளறுவதும்... மீண்டும் மரத்திற்குத் தாவுவதும்... தேவேதும்...

— அவர் பரவசத்திலாழ்ந்திருந்தார்.

“இயற்கை... அழகு... கலை...”

குழந்தை படரெனக் கேட்டது —

“அப்பா... குருவி அரிசி போட்டா சாப்பிடுமா...?”

— குழந்தை ஏனோ கேட்டது.

அப்பாவின் பரவசம் கலைந்து, நிதர்சனம் உதயமாக முகத்தில் கவலை ரேகைகள் படரலாயின. ●

தரிசனம்



வயோதியம் அவள் உடலில் தளர்ச்சியைத் தந்திருந்தது. பார்வை கிடையாது. செவிகள் அடைத்துப் போயின. நாக்குகள் தடம் புரண்டு மிகச் சிரமத்துடன் உருவழிந்த சொற்களைச் சிந்தும். எதிர்நின்று பேசுபவரின் உதடுகளில் தளது சுட்டு விரலை வைத்து, அவற்றின் அசைவினாலே ரேசின் பெருகைப் புரிந்துகொள்வாள்.

ஆனாலும் பிடிவாதமாக, ஞாயிற்றுக்கிழமை தோறும் தேவாலய பூஜைப் பிரார்த்தனைக் கூட்டங்களுக்கு வந்து போவாள்.

எல்லோருமே வியந்து போவார்கள்.


ஒருநாள் உபதேசியாரே அவள் முன் வந்து நின்று கேட்டார்:

“தாயே! உனக்கு கண்ணால் எதனையும் பார்க்க முடியாது. காதால் கேட்க முடியாது. ஆண்டவனின் திருநாமத்தைக் கூட ஒழுங்காக உச்சரிக்க முடியாது. ஏன்? இங்கே என்னதான் நடந்துகொண்டிருக்கிறது என்பதனைக் கூடப் புரிந்துகொள்ள முடியாது. அப்படியிருக்க நீ தவறாது இங்கே வருவதன் அர்த்தம் என்ன?...”

“கடவுளின் சந்நிதியில் நிற்கிறேன் என்ற நினைப்பும், அவன் புகழ் பாடப்படுகின்ற எண்ணமும், அந்த எண்ணத்தில் பிறக்கும் உதடுகளின் அசைவும் — எனக்கு விழிகளாக, சொற்களாக, குரல்களாகின்றன” — எனப் பதில் சொன்னாள்.

உபதேசியார் புதிய பக்தி மார்க்கத்தைப் புரிந்துகொண்ட நிலையில் பிரமித்துப் போய் நின்றார். ●

செர்னோபில்



சிவன் உணர்ச்சி மயமானவன். அனற்பிழம்பு.

அவனே —

நன்முன் தலக் கனலாகக் கொழுந்துவிட்டெரியும் அந்த அகரணக் கண்டு மனம் கசிந்து போனான்.

“அன்பனே! நீ வேண்டும் வரம் யாது?”

“சுவாமி! நான் யார் தலையில் கை வைத்தாலும் அவள் பல்பமரகி விடவேண்டும்.”

“தந்தோம் வரம்!”

“சுவாமி... உன் வரத்தை உன் தலையிலேயே கை வைத்துப் பரீட்சிக்க...”

சிவன் ஓடத் தொடங்கினான்.

மக்கள் சிதறத் தொடங்கினர் ●

ஏகமனம்



முப்பத்தாறு மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக நடந்த விவாதத்தின் பின், பாதி அங்கத்தவர்கள் செயற்குழுக் கூட்டத்தினின்றும் வெளிநடப்புச் செய்தபின் —

அடுத்த நாள் காலை, வானொலி அறிவித்தது:

“நேற்றைய விவாத முடிவில் தீர்மானம் ஏகமனதாக உற்றுக்கொள்ளப்பட்டது.” ●

தீர்ப்புகள்



நீண்ட நாட்களின் பின் நரியின் ஆசை நிறைவேறியது. அதன் வாயில் சேவற்குஞ்சு ஒன்று படபடத்தது. சேவல் ஓடி வந்தது.

“அநியாயம்! அநியாயம்... கொலை செய்வது அக்கிரமம். என் குஞ்சு உனக்கு என்ன கெடுதல் செய்தது?”

“எனக்கொரு கெடுதலும் செய்யவில்லை. ஆனால் என் வயிற்றுப்பசிக்கு அதுதானே ஆகாரம். இறைவன் படைப்பில் இதுதானே நியதி.”

சேவல் மௌனமாகியது.


நரித் தோலுக்காக வேடன் விரித்த வலையில் அது மாட்டியது.

“என்னைக் கொல்லாதே!” — நரி கெஞ்சியது.

“எனக்கு உடையும் நீ... உணவும் நீ... எல்லாம் உன்னைக் கொன்றால் தான் எனக்குக் கிடைக்கும்...”

“உலகில் அஷ்டிம்சையே கிடையாது. கொலைகார உலகம் இது” — என்று நரி அலறியது.

புலமைப்பரிசில்



மூன்றாம் அகில நாடுகளில் ஒன்று அது.

இயற்கைவளம் அங்கு நிறைந்திருந்த பொழுதும், அங்குள்ள குறைபாடு போதிய கல்வியின்மையே இதனால் அங்கு உழைப்பு, உற்பத்தி, சேமிப்பு, தொழில் வாய்ப்பு, புலதனம் என்பன அறவே ஏற்படாதுபோக நித்திய வறுமையே நிலவியது.

இதனைப் போக்க அந்த நாட்டு அரசாங்கம், வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி, தனது வரவு செலவுத் திட்டத்தில் பெருமளவு தொகையைக் கல்வி வளர்ச்சிக்கென ஒதுக்கியது.

நாட்டில் மக்கள் நன்கு கல்விகற்கத் தொடங்கினர். ஓரளவு முன்னேற்றமும் தென்படலாயிற்று அது —

முதலாம் அகில நாட்டின் கண்ணை உறுத்தியது.

‘அந்த நாடு இப்படியே வளர்ச்சிபெறுமானால், அந்நாட்டிலிருந்து நாம் மிகமிகக் குறைந்த விலைக்குப் பெறும் மூலப் பொருட்களை இழந்து விடுவோமே!’ — இதற்கு என்ன வழி? யோசித்தது.

அவசரம் அவசரமாக உள்ளே நுழைந்தது.

‘மேலதிகப் பட்டப்படிப்பிற்கும்... உயர் கல்விக்கும்... அறிவியல் ஆய்விற்கும் நாம் புலமைப்பரிசில்கள் வழங்கு கிறோம்!’ — என அறிவித்தது.

வறிய நாட்டிற்குப் பெருமகிழ்ச்சி, வளர்ச்சி பெற்ற நாட்டிலே பெறும் அறிவு தாய் நாட்டை வளர்க்கப் பெரும் உதவி புரியும் என எண்ணியது.

தன் நாட்டில் மேதைகளாக வரும் அறிகுறி கொண்டோரைத் தெரிந்து முதலாம் அகில நாட்டிற்கு அனுப்பியது.

ஆனால் —

அங்கு சென்ற திறம் மேதைகளின் ஆய்வுகளனைத்தும், முதலாம் அகில நாடுகளின் பொருளாதார, வைத்திய, தொழில்நுட்ப — மருத்துவ — அறிவியல் சார்ந்தனவாகவேயிருந்தன.

வறிய நாடோ மேலும் மேலும் அடிப்படைக் கல்விக்கு கவனம் செலவழித்த ஒதுக்கிக்கொண்டிருந்தது. ●

பாசம்

பிள்ளைகளை நன்றாகத்தான் வளர்த்துப், படிப்பித்து ஆளாக்கி விட்டார்.

என்ன பயன்?

வயோதிக காலத்தில் ஆதரவளிக்காமல் துரத்தி விட்டனர்.

அவர் ஆண்டுகள் மடத்தில் ஒண்டினார்.

ஒருநாள் அவர் பிச்சைக்குப் போய் வரும் வழியில் அவர் மகன் அவரைத் திருவோடும் கையுமாகக் கண்டு, கண்கலங்கி நின்றான்.

“என்ன கோலமப்பா இது? உடைந்துபோன திருவோடும் கையுமாக...” — தந்தைக்குப் பெருமகிழ்ச்சி.

சதை ஆடுகிறதா?

“கொஞ்சம் பொறுங்களப்பா... இதோ வருகிறேன்” என்று எங்கோ விரைந்தான்.

அவர் இரத்த, பாச உறவுக் கனலில் கனியாகி...

“இந்தாருங்கள் அப்பா!

— அவர் களவு கலைந்து பார்த்தபோது, மகன் கையில் அளவில் பெரிய புத்தம்புதிய திருவோடு காத்தியளித்தது. ●

61

அமைதி

☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆

பரந்த, விரிந்த கண்டம் போன்ற, அமைதியான நாடு சுபிட்சம் நிறைந்திருந்தது. மக்கள் தொகையோ ஏராளம். “அங்கு மட்டும் கடைசை விரிக்கச் சந்தர்ப்பம் கிட்டினால்...”

52

— வல்லரசு நாட்டிற்கு நாக்கில் நீர் சொட்டிற்று.

“உங்கள் நாட்டின் சுபிட்ச வாழ்வுக்கான சமூக உளவி யலை ஆராய வரும் எங்கள் ஆராய்ச்சிக் குழுவுக்கு அனுமதி வழங்கும் படி கேட்டுக் கொள்கிறோம்” — என்று கடிதம் அனுப்பியது.

சில நாட்களின் பின் அந்தக்குழு வந்து போனபின் — நாட்டில் கலகங்கள் ஆங்காங்கே தோன்றலாயின.

வல்லரசுகளின் ஆயுதங்கள் வெகு வேகமாக கள்ளச் சந்தையில் விற்பனையாகத் தொடங்கின. ●

62

அடையாளம்

~~~~~  
~~~~~

“கனகசபை அவர்களின் வீடு எது?”

“கனகசபையா? அப்படி யாரும் இந்தத் தெருவில் இல்லையே?”

“பெரிய கல்வீடு... மேல்மாடியெல்லாமிருக்கு...”

“இங்கினைக்க இப்ப எல்லாம் கல்வீடுதான். ஆஹ...”

“அவர் றோட்டரி சங்கக் கவர்னரும் கூட...”

“றோட்டரியா?... கவர்னரா?... அப்படியென்டா?...”

“அவர் போன மாதம் கூட கோயிலொண்டுக்கு மண்டபம் கட்டிவிட்டவர்...”

“இப்ப கோயில்களில் திருத்த வேலைகள் நடைபெறுது கான்.. அதுகளை ஆர் ஆர் செய்யினம் எண்டு ஆருக்குத் தெரியும்...”

“ரவுணில நாலைஞ்சு கடையளிக்கு... மொத்த வியா பாரம்... அரிசி... மா...”

“ஓ!... எட! உவன் கல்லரிசிக்காரன் வீடே? இது தான் தம்பரி... போ... நீ ஏதேதோ கேட்க பயந்து போனன்...” ●

53

சுதந்திரம்



அவர்கள் ஊர்சுற்றிகள். சுதந்திரக் காற்றைச் சுதந்திரமாகச் சுவாசிப்பவர்கள். திறந்த வெளியில் அவர்கள் கூடாரம். வானத்தில் வண்ணப்பூக்கள் வட்டமிட்டன.


“ஆஹா! இறக்கைகள் எங்களுக்குமிருந்தால்... சுதந்திரத்தை எவ்வளவு ஆனந்தமாக அனுபவிக்கலாம்...”

மத்தியான வேளை,

“உணவுக்கு என்ன செய்வது?.....”

“துப்பாக்கியை எடு. அந்தப் புறக்களை...” ●

வெள்ளெலி



புதியதொரு மருந்து, ஏராளமான பொருட் செலவில் கண்டுபிடிக்கப்பட்டது.

அற்புதமான மருந்து. நோய் மாறும். ஆனால் —

பக்க விளைவுகள் காலம் செல்லச் செல்ல பயங்கர நோயாக மாறிவிடும் அபாயமுண்டு.

அரசாங்கம் தடைசெய்தது.

கம்பனி — வர்த்தக ஏற்றுமதி இலாகா அமைச்சை சந்தித்தது.

வெளிநாட்டு ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது.

முதல் கப்பல் மூன்றாம் உலகநாடு நோக்கிச் சென்றது. ●

ஆகாச இரக்கம்




காரிலிருந்து இறங்கி, காலைத் தடுமாற வைக்கும் நடைபாதை வாசிகளில் இடறி, அசுத்தங்களைக் கண்டு காறித்துப்பி, அருவருத்து ஒதுங்கி, ஆங்கிலத்தில் வசைமாறி பொழிந்து, எஸ்கலேட்டரில் ஏறி ஆகாசக் கடையின் உச்சியை அடைந்து

ஸ்கொட்ச் விஸ்கியுடன், ஒம்லட்டுடன் அமர்கையில்... கடற் காற்று முகத்திலடித்து போதை ஏற்றுகையில் —

பிளாட்பார வாசிகளின் பசி அவன் கண்ணீரை வரவழைத்தது, ●

முரண்



தொல்பொருள் ஆராய்ச்சிக் குழுவொன்று புதைபுண்ட நகரொன்றைக் கண்டுபிடித்தது.

“அதன் அமைப்பு... தொல்பொருட்கள் மூலம் அது ஒரு புனித நகராக இருக்க வேண்டும்... புராதன காலத்திலேயே அது மானிட நாகரிகம் மிக்கதாக இருந்திருக்க வேண்டும்” என்ற செய்தியை தினசரிகளுக்கு மிகுந்த பெருமையுடன் வழங்கியிருந்தது.

அடுத்தநாள் செய்தித் தாளில் —

அந்தப் பெருமை மிகுந்த தலைப்புச் செய்தியினருகேயே, கட்டமிட்ட இன்னொரு செய்தியும் பிரசுரமாகியிருந்தது

“நேற்றைய இராணுவத் தாக்குதலில் சின்னஞ்சிறு விவசாயக் கிராமம் ஒன்று முற்றாக சிதையுண்டது.” ●

ஜாதி

நண்பனை வலுக்கட்டாயமாக அந்த “ரெஸ்ரோண்ட்” கேக்கு இழுத்துப் போய் ஒரு மேசையில் இடம் பிடித்து ‘பேரரு’க்கும் ‘ஒடர்’ கொடுத்து விட்டு நிமிர்ந்தபோதுதான், முன்னால் மேசையிலிருந்தவனைக் கண்டான்.

“மச்சான்... வெரி சொரி... எழும்பு... வேறொரு நல்ல ரெஸ்ரோண்டிற்குப் போவம்” — என்றபோது ‘பேரர்’ டிரேயில் போத்தல்களும், கிளாஸ்களும் மோத, ‘உருக்கிழங்கு டெஸில் பிறைற்’ எண்ணையில் மின்ன வைத்துப் போக, எல்லாம் நிலை குலைந்துவிட்டது..

“என்னடா விசயம்... இங்க என்ன...?”

“இல்ல மச்சான்... முன்னால் மேசையில் இருந்து குடிக்கிறவன் எங்கட ஊர் குடிமகனின்ர மகன்... அவன் எனக்கு முன்னால் சரிசமமாக இருந்து குடிக்கிறது தான்... நாளைக்கு ஊரில் போய் என்னால் தலைகாட்ட முடியுமே!”

“நீ கொழும்புக்கு வந்தாம்... இவ்வளவு பேரோட பழகியும் உன்ர பரம்பரைப் புத்தி போகேல்ல. எனக்கு உன்னை நண்பன் என்று சொல்ல வெட்கமாக இருக்கு...”

— நண்பனின் கண்டிப்புடனும், சாராயம் உன்னே போன போதையுடனும் அவன் மௌனமாகி விட்டான்.

நீண்டநேரமாகிவிட்டது.

எழுந்து எதிர் மேசைக்குப் போனான்..

அவன் கண்கள் கலங்கின. நா தழுதழுத்தது.

“ஹாய் பிறைற்... நான் மிஸ்டர் கனகசபை... கிளாட்டு மீட் யூ... பேரர்... ரு டிரிங்ஸ் கொண்டு வா... தோழர் நான் உம்மட ஊர் தான்... என்னைத் தெரிகிறது?...” ●

கொடி

ஆறடி உயரப் பட்டம் அழகழகான வண்ணத் தாள் களில் வண்ணங்கள். மின்சார வர்ண பல்புகள்.

கொடி ஏற்றுப்பட, அது வட்டமடித்து மண்டையை உடைத்துக்கொண்டது. வால் எவ்வளவோ நீண்டும் பயன் இல்லை.

முச்சை பிழை.

முச்சைக் கயிறு அடிக்கடி அறுந்து, திருத்தித்திருத்தி முண்டும் முடிச்சமாக...

கொடி ஏறியது. ●

உழைப்பு

உழைப்பாளிகள் தேசத்திலிருந்து நாட்டிற்குச் சில தோழர்கள் விஜயம் செய்தனர்.

அரசாங்கம் நாட்டைச் சுற்றிப் பார்க்க ஒழுங்கு செய்திருந்தது. “ஏழு மாடி கொண்ட இது பராக்கிரமபாகுவின் ஆயிரம் அறை கொண்ட மாளிகை... இது சத்மல் பிரசுதாய... சிகிரியா குன்று ஓவியம்... இசுறுமுனியா சிற்பங்கள்... இது தாதுசேனன் கட்டிய குளம்... மகாசேனன் கட்டிய கால்வாய்... பராக்கிரமபாகு கட்டிய நீர்த் தேக்கம்” என்று காட்டிக் கொண்டு போனான் வழிகாட்டி.

வந்தவர்கள் கேட்டார்கள்.

“எல்லாம் சரிதான்... இப்ப நீங்கள் கட்டிய குளம்... கால்வாய் ஏதாவது இருந்தால் காட்டுங்கள். இல்லாவிட்டால் வாகனத்தைத் தங்குமிடம் திருப்புகள்”

— வாகனம் திரும்பியது. ●

சர்வாதிகாரிகள்

சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்தது.

சர்வாதிகாரி ஏராளமான பணத்தை தங்கம், வைரம் ஆடம்பரப் பொருட்களாக... கலைப்பொருட்களாக மாற்றி அந்நிய நாட்டுக்கு ஏற்கெனவே அனுப்பித் தப்பிவிட்டிருந்தான்.

நாட்டை மீட்ட மக்கள் அந்நிய நாட்டுடன் போராடி, அந்தச் செல்வங்களை மீட்டுவதற்கு ஒரு 'அரும் பொருட்காட்சி கூட்டம்' அமைத்தனர்.

கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து பார்த்துச் சென்றனர்.

ஒரு நாள் பாடசாலைச் சிறுவர்கள் அந்த இடத்திற்கு வந்தனர். எல்லாவற்றையும் பார்த்தனர். ஆனால் அவர்களுக்கு வியப்புக்குப் பதிலாக ஆச்சரியமே ஏற்பட்டது.

“முன்னைய ஆட்சியிலும் இந்தச் செல்வங்கள் மக்களுக்குப் பயன்படவில்லை. இந்நாள் ஆட்சியிலும் அப்படியே...”

— “யாரது மக்களாட்சியைப் பற்றி முணுமுணுப்பது!” என்று கடுமையான குரல் ஒன்று எழுந்தது. ●

அன்பளிப்பு

அவன் கடமையில் சத்தியவந்தன், நேர்மையாளன், கறைபடாத கரங்கள் கொண்டவன். அவனை எவரும் விலை கொடுத்து வாங்கிவிட முடியாது.

அதனால் அவன் பதவிமேல் பதவியாக உயர்ந்து வந்தான். செல்வச் செழிப்பிலும் மிதந்து வந்தான்.

இது எப்படி?

ஒருவருக்கும் இந்த மருமம் புரிபடவில்லை.

ஆனால் அவன் தனக்குள் சிரித்துக்கொண்டான். “முடர் டனோ! எங்கள் வீட்டில் மாதம் தவறாமல் மனைவி, பிள்ளை குட்டிகள், மாமன், மாமி, மைத்துனன், சித்தப்பா, பெரியப்பா என்று பிறந்தநாள் கொண்டாடுவது என்ன அவர்கள் மீதுள்ள பாசத்தாலா... நீங்கள் கொண்டுவரும் அன்பளிப்பு களுக்காகவா...?” ●

பெண்

அவர்கள் புதிதாக மணம் செய்து கொண்டவர்கள்.

ஒரு நாளின் மகிழ்ச்சிப் பொழுதில் அவள் கேட்டாள்.

“நீங்கள் யாரையாவது முன்பு காதலித்ததுண்டா?...”

“இல்லை... இல்லவேயில்லை” — அவன் அவசரமாக மறுத்தான். அவளுக்கோ கொள்ளை மகிழ்ச்சி.

“சரி போகட்டும்... உங்களை எந்தப் பெண்ணாவது விரும்பியதுண்டா?...”

அவன் தயங்கினான். அவன் விழிகளில் சந்தேகச் சாயல் படிவதைக் கண்டான். பிரச்சனையைத் தவிர்க்க விரும்பினான்.

“ஒரு பெண்ணும் அப்படி என்னை விரும்பியதில்லை.”

அவள் விம்மினாள்.

“போயும் போயும் பிற பெண்களால் பார்த்து பெருமூச்சு விடப்படாத ஒரு ஆண்மகனான உங்களைப்போய் மணமுடித்தேனே... எனக்கென்ன பெருமை...” ●

அந்நிய உதவி

நாட்டு நிலமையை அவதானித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்க, அந்த சர்வதேச தூபனம் தன் அங்கத்தவர்களை அனுப்பியிருந்தது.

வந்தவர்களுக்கு 'இன்டர் கொன்டினென்டல் ஹோட்டலில்' விருந்துபசாரம் நடத்தியது அரசாங்கம்.

வந்தவர்கள் திரும்பிச் சென்றதும், கணக்காய்வுப் பகுதியிலிருந்து ஐந்தொகைக் கணக்குச் சபையால் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் —

விருந்துச் செலவு வழங்கப்பட இருந்த நிதியில் பாதிக்கு மேலிருந்தது. ●

பெருமை

வெளிநாட்டவர்களுக்கான ஒரு சுற்றுப்பயணம்.

'கடைகள்... தொழிற்சாலைகள்... நீர்பாசனத் திட்டங்கள்... கோயில்கள்... பயிர் நிலங்கள்... எல்லாமே அளவில் பெரியன' என பெருமையடித்துக் கொண்டான் வழிகாட்டி.

தூரத்தே தெரிந்த மக்கள் 'கியூ'வைக் காட்டினால் ஒரு பிரயாணி.

“ஆமாம். எங்கள் நாட்டில் எல்லாவற்றிற்கும் நீண்ட பெரிய மக்கள் வரிசைதான்”.

என்று அவசரமாகக் கூறினான் வழிகாட்டி. ●

சுதேசிகள்

புதிய தேர்தல் நடந்து, புதிய ஆட்சி வந்தது.

மக்களை மகிழ்விக்க ஏராளமான அந்நியப் பொருட்கள் இறக்குமதியாகின. நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்தாலும் மக்களுக்கோ கொள்ளை மகிழ்ச்சி.

— அப்பொருட்களை வாங்கக் கையில் காசு இல்லாவிட்டாலும் அவர்கள், நாட்டில் இவையெல்லாம் கிடைக்கிறதே, போதாதா?

அந்நியச் செலாவணியைச் சீர்செய்ய அவசரம் அவசரமாக உண்ணாட்டு உற்பத்திப் பொருட்களை மிகமிகக் குறைந்த விலையில் அந்நிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது அரசாங்கம்.

மக்களுக்கு உண்ணாட்டுப் பொருட்கள்கூட வாங்க முடியவில்லை. அதனால் 'என்ன?

'மக்களாட்சி மலர்ந்துவிட்டது. ஒரு சாமானுக்கும் பஞ்சமில்லை. ஆனால் வாங்கத்தான் எங்களிடம் காசில்லை. எல்லாம் எங்கட விதி. கடவுள் எப்போதுதான் கண் திறப்பாரோ?' என மக்கள் ஆலய வாசல்களில் தவம் கிடக்கலாயினர். ●

மனைவி

அவன் மனைவியை அழகாக்கிப் பார்க்க ஆசை கொண்டவன். வகை வகையாகத் துணிமணிகள் வாங்கி வருவான். அவள் தன்னை அழகாகச் சிவகாரித்துக் கொண்டு தன் முன் தரிசனம் தருவாள் என எண்ணினால்.....

அவள் பழம் புடவையிலேயே வந்து நிற்பாள்.

கேட்டால், "பாவம் தங்கச்சி... கலியாணமாக வேண்டிய பெண்... நானைக்கு கலியாணப் பேச்சு வந்தால் அப்ப துணி எடுக்க எங்க ஓடுறது... அதுதான் அவளிட்ட கொடுத்திட்டன்" என்பான்.

அவனிற்கு ஆத்திரம் பற்றி வரும்.

அவளை அவனால் திருத்தவே முடியவில்லை.

ஒரு நாள் அழகான சேலையொன்று வாங்கி வந்தான் மனைவி ஓடி வந்தாள். அவன் அதனை அவளிடம் கொடுக்காமல் அவள் தங்கையிடம் கொடுத்துவிட்டுச் சொன்னான்.

"உமக்கு இந்தச் சேலை நன்றாயிருக்கும்..."

மனைவி முகம் கோணலாயிற்று.

அடுத்த நாள் அவள் சொன்னாள். "புதிய வீடு பாருங்கள் தனியாப்போக." ●

77

இன்ரவியூ



கிராமத்து மாணவன் நகரத்திற்கு பல்கலைக்கழகப் படிப்பிற்காக நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தான். கேள்விகள் ஒவ்வொன்றிலும் ஆளும் கட்சியின் புகழ்பாடிக்கொண்டிருந்தனர்.

"இந்த ஆட்சியில் தான் கிராமத்து மாணவர்கள் உயர் கல்விக்காக பல்கலைக்கழகங்களை நாடி நகருக்கு வரமுடிகிறது. இல்லையா?"

"ஆமாம்." — மாணவன் பதில் சொல்லிவிட்டு தொடர்ந்தான்... "உண்மையான ஆட்சியில் பல்கலைக்கழகங்கள் கிராமங்களிலேயே தோன்றும்." ●

62

எச்சில் ரசனை



விழாக் கொண்டாடும் வீட்டிற்கு வெளியே ஏகக் கூட்டம். பிச்சைக்காரர் கும்பல்... தெரு நாய்கள்...

எச்சில் இலைக்காகக் காத்திருக்க...

பல இலைகள் வந்து விழுந்தன.

எல்லாமே காலி இலைகள்... சூப்பி எறியப்பட்ட சில எலும்புத் துண்டங்கள்...

எலும்பைக் கொளவிய நாய் ஒன்று சொல்லிற்று:

'அட இந்த மனிதனுக்கு கொஞ்சம்கூட சாப்பாட்டுரசனை கிடையாதா... அருமையான எலும்புகளை இப்படி எறிந்திருக்கிறானே' — என ரத்தம் தன் வாயிலிருந்தே வடிவதை உணராத நிலையில் கூற, அதைக் கேட்ட மனிதன் சொன்னான்.

"அந்த மட்டிலாவது அவன் இரசனை இருந்ததால் தான் உனக்கு எலும்பாவது கிடைத்தது. இல்லாவிட்டால் நீயும் எங்களைப்போல் பசியால் துடிக்க வேண்டியதுதான்." ●

79

'காலணி'த்துவம் nymymymym

"குருவே!" என்று ஓடி வந்தனர் முனிபுத்திரர்கள்.

"என்ன?" — என்றார் வசிஷ்ட மாமுனி.

"பரதன் இராமனின் பாதுகையைத் தாங்கி வந்து, மாபெரும் பழியைத் துடைத்து மக்களின் அன்பைப் பெற்று மன்னானாகி விட்டானே"

வசிஷ்டர் நிஷ்டையிலாழ்ந்தார். நீண்ட பொழுதின் பின் விழித்தார். சொன்னார்.

63

“ஆமாம். ரிஷிகுமாரர்களே! கலிகாலத்தில் தோன்றப் போகும் காலனித்துவ ஆட்சிக்கு பரதன் அடியெடுத்துக் கொடுத்து விட்டான்.”

சிஷ்ய கோடிகள் புரியாமல் ஒருவரையொருவர் பார்த்தனர். ●

80

‘சுய’ இச்சைகள்

தேசிய கட்சிகள் இரண்டு பலமாகப் போட்டியிட்டன. சுயேச்சை அங்கத்தவர்கள் பலர் திடீரெனத் தேர்தல்களத்தில் குதித்தனர்.

மக்களுக்கோ பெருவியப்பு.

“உங்களுக்குத் தோல்வி என்று தெரிந்தும் ஏன் தேர்தலில் ஈடுபட்டீர்கள்?”

“உங்களுக்காக... எங்களுக்காக...”

“எப்படி”

“நாங்கள் போட்டியிடுவதால் அவர்கள் ஏராளமாகத் தேர்தலுக்காகச் செலவு செய்வார்கள். நீங்கள் பயனடைவீர்கள். கடைசியில் எங்கள் வேட்பு மனுக்களை வாயஸ் செய்வதற்காகப் பேரம் பேசுவார்கள். கள்ளப் பணம் வெளியில் வரும். நாட்டிற்கும் நல்லது. நாங்களும் பணக்காரராவோம்”

84

81

நித்திய ‘கலை’ஞர்கள்

கலைஞர்கள் ஒன்றுகூடி திரைப்படம் பிடித்தனர்.

மிகப் பிரமாதமாக வெற்றி பெற்றது.

வெற்றிற்கு யார் காரணகர்த்தா என்ற விசாரணை தொடங்கியது. ஒவ்வொருவரும் தங்கையே முதன்மைய்படுத்தினர். பிளவு தோன்றிப் பிரிந்தனர்.

சில காலங்களின்பின் மனந்தேறி ஒன்று கூடினர்.

மீண்டும் ஒரு திரைப்படம் எடுத்தனர். அது —

மகத்தான தோல்வி அடைந்தது.

தோல்விக்கு ஒவ்வொருவரும் மற்றவரைச் சுட்டிக்காட்டத் தொடங்கினர். வினைவு?...

கலைந்தனர் அக்கலைஞர்கள். ●

82

சாதூர்யம்

தன் நண்பனைப் பற்றிய அவதூறான செய்தியைக் கேள்விப்பட்டதிலிருந்து இவனால் தன்னை அடக்கமுடியவில்லை. விசாரித்தறியும் ஆத்திரத்துடன் அவனை அணுகினான்.

நண்பன் எல்லாவற்றையும் நிஜானமாகக் கேட்டான்.

பிறகு அமைதியாகச் சொன்னான்.

“நீ கேள்விப்பட்டவற்றை நீ நம்புவதானால் நமது நட்பு நீடிக்க வழியில்லை. நம்பாவிட்டால் இந்த விசாரணையே தேவையில்லை.”

இவன் திரும்பிநடந்தான். ●

85

வாழ்வு 

“இப்படியும் ஒரு தந்தை பாசமா? மாமனார் மரியாதையா?” ஊரே கூடி வியந்து நின்றது.

காலையில் கிழவன் படுக்கையிலிருக்க, அவனை அலாக்காகத் தூக்கி... காலக்கடன்ற வைத்து... வெந்நீரில் உடல் கழுவி... பவுடர் போட்டு... இதமான பதத்தில் ‘ஹார்லிக்ஸ்’ ஊட்டி மீண்டும் கொண்டுவந்து காற்றோட்டமாகக் கட்டிலை இழுத்துவிட்டு... அதில் சாய்மானமாக இருக்கவைத்து... பலகாரம் ஊட்டி... கால மட்டுமல்லாது இரவு வேளைவரை கிழவனுக்கு ராஜ உபசாரம்தான்.

இத்தனைக்கும் அவர்களுக்கு ஏழெட்டுக் குழந்தைகள். தாத்தாவுக்கு உணவு வழங்கும்போது, குழந்தைகள் எனக்கு எனக்கு... - என்று ஆரவாரிக்கும் பொழுது ‘அதுகளை புறங்கையால் எற்றி விடுவார்கள்.

கிழவன் எழுபது வயதுவரை வாழ்ந்திருந்தான். ஒரு நாள் கிழவன் கண்ணை மூடினான். செய்தியால் ஊரே அதிர்ந்தது.

கிழவனின் இழப்பை அத்தம்பதிகள் எப்படித் தாங்கிக் கொள்ளப் போகிறார்கள்? தேறுதல் சொல்ல ஊரே விரைந்தது. உள்ளே அழுகூரல் கேட்டது.

‘ஐயோ’... அப்பா... மோசம் பண்ணிப்போட்டியே... நானும் என்ற ஏழெட்டுப் பிள்ளைகளும் உன்ர பென்சன் பணத்தில்தானே வாழ்க்கை நடத்தினோம். இப்போது எங்களை அநாதையாக்கிப் போட்டிங்களே!’ ●

சமத்துவம் 

சாதாரண மக்களின் சைக்கிளின் விலை திடீரென உயர்ந்தது.

மக்கள் போக்குவரத்துக்காகத் தவித்தனர்.

நிதி மந்திரியிடம் ஓடினர். அவர் விளக்கினார்.

“பணக்காரரின் கார்... ஸ்கூட்டர் எல்லாம் என்ன விலை தெரியுமே? அவர்களுக்குச் சமமாக நீங்களும் இருக்க வேண்டாமா? அதுதான் சைக்கிள் விலையும் உயர்ந்து இருக்கிறது. எங்கள் ஆட்சி எப்போதுமே ஏழைகளின் பக்கம்தான்” ●

தேர் 

ஊர் கூடித் தேர் இழுத்தது.

மணித் தேர் மங்கலகரமாக நகர்ந்தது.

வடமீழுத்தோர் தம்மால்தான் — தேர் நகருகிறது என்று இறுமாந்தார்கள். ஆரவாரம் எழுந்தது.

‘படார்!’ — அச்சாணி முறிவு, தேர்க்கால் இடம் வழுவ வடமீழுத்தோர் வழுவ ஓடினர்.

தேர் மூனியாய் நிற்க --

அச்சாணி முறிந்ததற்கு யார் யார் பொறுப்பு என தம்முள் அடித்துக்கொள்ளத் தொடங்கினர் ●

தர்மம்



வழிதவறிய பயனிகளுக்கும், வழியற்ற வழிப்போக்கர் களுக்குமென அந்தப் பொட்டல் வெளிக் காட்டில் அடையாத படலைக் குடிசையொன்றை அமைத்து, தர்மம் செய்துகொண்டிருந்தார்.

ஒருநாள் நள்ளிரவு. யாரோ ஒரு அந்நியன், இண்பாற இடமும், உண்ண உணவும் கேட்டான்.

அவர் அவனை அன்புடன் உபசரித்து, உணவும் கொடுத்து விட்டுப் படுக்கப் போய்விட்டார்.

விடிந்தது.

அந்நியனைக் காணவில்லை. அத்துடன் —

அவரது கைவிளக்கையும் காணவில்லை.

அன்றிலிருந்து படலையில் கனத்த பூட்டு ஒன்று தொங்கலாயிற்று. ●

90

போதம்



யுகயுகாந்தரமாக புவி சூரியனை வட்டமிட்டுக் கொண்டிருந்தது. அதற்கு ஒரு தனியாத ஆசை.

“தன்னை உற்பவித்த தானை என்றாவது ஒரு நாள் ஒரே யொரு கணமேனும் தழுவிக்கொள்ள வேண்டும்.”

ஒரு நாள் புவி கதிரவனை மெல்ல நெருங்கியது.

அக்ஷிப் பூவாக சூரியன்.

புவி பதறிக்கொண்டே விலகி ஓடியவாறு கேட்டது;

70

“உன்விலிருந்து பிறந்தவன் தானே நான். என்னை இப்படித் தகிக்கலாமா? உனக்குப் பாசமென்பதே கிடையாதா?”

கதிரவன் சிரிப்பாய்க் கூறினான்:

“என்னால் நீயாக இருக்கும்போது நீ நானாக இருந்தேன். எப்போது என்விலிருந்து நீ நீயாகப் பிரிந்தாயோ, புதிய உறவுகளைப் பெற்றுக்கொண்டாயோ அன்றிலிருந்து நீ — வேறு நான் வேறு. பழைய உறவுகளை பெயரில் மட்டும் தான் தரிசிக்கலாம்.” ●

91

ஜீவன் முக்தி



கோடை வெயில்.

கருவேல மரத்தைச் சுற்றிக்கொண்டு பாம்பு கிடந்தது.

அது சட்டை உரிக்க வேண்டிய காலம்.

உடலிலே பலத்த வேதனை.

அருகில் தேரைகளும், தவளைகளும் கவலையற்றுத் துள்ளித் திரிந்தன.

பாம்பிடம் கேட்டன:

“பாம்பே! ஏன் இப்படிச் சுருண்டு கிடக்கிறாய்?”

“நான் இவ்வளவு காலமும் செய்துவந்த பாவத்திற்காக கடவுளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்; விரதம் அனுஷ்டிக்கிறேன். உங்களைப் போன்ற ஜீவராசிகளைக்கொன்று வளர்த்த உடலைக் கழற்ற வரம் கேட்கிறேன்” — என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே அதன் உடலிலிருந்து

71

“கட்டாயம் வேண்டும்”...

“எங்கள் வீட்டில்தான் களஞ்சியம் இல்லையே. கஷ்டப் பட்டு வினைவித்த நெல்லைப் பாதுகாக்க வழியில்லாமல் ஏன் பயிரிடுவான்” என்று கூறித் திரும்பிப் படுத்தான். ●

94

அழகுக் கலைகள் * * * * *

காகமும் கிளியும் நட்புக்கொண்டிருந்தன.

கிளி பறக்குமிடமெல்லாம், அந்த அந்தக் கணங்களை அழகூட்டிக் கொண்டிருந்தது. மரங்களிலிருக்கும் மதுரக்களிகளை கொந்தியும், அவரை இனங்களைக் கொறித்தும் வாழ்ந்து கொண்டிருந்தது.

காகமோ கிடைத்தவற்றையெல்லாம் உண்டது. வேப்பங்களைக்களைக் கொட்டையோடு புசித்து தான் செல்லுமிடமெல்லாம் நன்றிக் கடனாக அந்தந்த இனங்களைப் பரப்பிக் கொண்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் —

அழுகை, அசுத்தத்தை, ஏன் அழுகி நாறிய பிணங்களைக் கூடப் புசித்தது.

கிளி இதைக்கண்டு அருவருப்புடன் முகத்தைத் திருப்பியது காகம் சொல்லியது:

“உலகில் பயனற்றது என்றே... அசுத்தமானதென்றே எதுவுமில்லை. மனிதர்கள் கூட கழிவுகளை பசியெனக்கொண்டு பயிர் வளர்க்கிறார்கள். நீங்கள் உலகை அழகு படுத்துகிறீர்கள். நாங்கள் உலகைச் சுத்தம் செய்பவர்கள். சுத்தமில்லாத அழகு அசுத்தக் களஞ்சியம்தானே...”

கிளி தன் வாழ்நாளில் முதன்முறையாக தன் அழகுப் பயன்பற்றிச் சிந்திக்கத் தொடங்கியது. ●

74

95

வழிகாட்டல் ○!!!!○!!!!○!!!!○!!!!○!!!!○!!!!○!!!!○

அத்துறவியின் மாதபசைக் கண்டு உலகமே வியந்தது. ஆற்றலைக் கண்டு அதிசயித்தது. அறிவைக் கண்டு பெருமூச்சு விட்டது.

அவனுக்கும் ஒரு நாள் வாழ்க்கை வெறுத்து விட்டது. மனைவி மக்களை மறந்து அவர்முன் போய் நின்றான்.

“என்னப்பனே வேண்டும்?”

“என்னை உங்கள் சீடரில் ஒருவனாக ஏற்றுக்கொள்ள வேண்டும்”

அவர் அவனைக் கூர்ந்து பார்த்தார். துறவிக் கான மனப்பக்குவம் அவனிடம் இல்லாதது தெரிந்தது.

“அப்பனே! உன்னிடம் துறவுக்கான மனப்பக்குவம் இன்னமும் கைகூடவில்லை. போய்விட்டு காலம் களியும்போது வர. உன்னை ஏற்றுக்கொள்கிறேன்!” என்றார்.

அவனோ பிடிவாதமாக நின்றான்.

குரு ஒருகணம் யோசித்தார்.

“சரி என்னைத் தொடர்ந்து வா!” என்று நடக்கத் தொடங்கினார்.

வழியெல்லாம் இயற்கையின் களிநடம். அவன் ஆர்வத்துடனும் ஆனந்தத்துடனும் நாலாபக்கமும் பார்வையை சுழற்றிக் கொண்டு நடந்தான்.

குருவோ எந்தவித லயிப்புமில்லாமல் நிச்சிந்தையாக நடந்துகொண்டிருந்தார்.

திடீரென ஒரு கதறல் கேட்டது. குரு திரும்பிப் பார்த்தார்.

அவன் ஒரு பள்ளத்தில் இடறி விழுந்திருந்தான்.

75

சில நாட்களில்...

மரத்தின் இலைகள் உதிர்ந்தன. மரம் மொட்டையாகி, காய்ந்த கரங்களை வானை நோக்கி மேலுயர்த்தி...

“இயற்கையே! எனக்கேன் இந்தக் கோலம்? என்னில் பலன் கண்போர் பலர். இப்போது வறியவனாகி விட்டேனே? கொடுத்தே பழகிய நான் பயனற்று வாழ்வதைவிட என்னை விழ்த்தி விடு...” என இறைஞ்சிற்று.

அப்போது --

மரங்கொத்திப் பறவையொன்று தனது வண்ணச் சிறகுகளை அடித்துப் பறந்துவந்து கொத்தலாயிற்று. ●

99

வயிறு



தெளிந்த நீரோடை.

நீரென்ன... ஸ்படிகமா? இல்லையில்லை... சரஸ்... உருக்கிய பாதரசம்...

பாதரசத்தில் மீன்குஞ்சுகள் நீந்துவதுண்டோ?

நீந்துகின்றனவே?

இதுவென்ன அதிசயம்... அற்புதம்...

— கவிஞன் வியந்து போகிறான்.

ஒருவன் வருகிறான்.

நீரோடையைப் பலமாக காலாலும், கைகளாலும் குழப்பிச் சேருக்கி... ‘அழகெங்கே... மீனெங்கே... ஸ்படிக மௌன மெங்கே? பிணவாடை எங்கிருந்து எழுகிறது?’

78

அழகின் சிதைவு! போர்க்களத்து இரத்தச் சேறு.

“ஓ!... அரக்களே நிறுத்து!... நிறுத்து! அழகை... ஆழ்ந்த மௌனத்தைக் கலைத்து விட்டாயே?”

அவன் சிரித்தான்.

“அழகின் குளிர்மையில் அமைதி காணும் கவிஞனே... என் வயிற்றின் நெருப்பை அணைக்க இதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை” என்றவாறு மீன்களைப் பிடித்துத் தனது பறியில் போட்டான். ●

100

கோதுமையும், திராட்சையும் ❀❀❀

1

பொன்மயிலின் தங்க நிறத் தோகையாய்ச் சரிந்து கிடந்தன கோதுமைக் கதிர்கள்! மஞ்சள் வெயில் சிந்திய தங்கப் பொடிகள், ரோமாபுரிப் பெண்களின் பொன்னிறக் கேசங்களின் பளபளப்பையூட்டின.

விவசாயிகள் ஆனந்தமாக அறுவடை செய்து ஆடிப்பாடி மகிழ்ந்துகொண்டிருந்தனர்.

கோதுமை வயல்களுக்கப்பால் திராட்சைத் தோட்டங்கள். கறுப்புத் திராட்சையும் பச்சை முந்திரியுமாகப் பின்னிப் பிணைந்து, கலந்து நிற்பேதமற்ற, இனபேதமற்ற சமுதாயத்தை உருவாக்கிக் கொண்டிருந்தன.

தோட்டக்காரர்கள் கனிகளைப் பறித்துக் கொண்டிருந்தனர்.

வயல்களினூடும், தோட்டங்களினூடும் மனிதனின் காலடி பதித்த பாதைகள் — மானிட ஒற்றுமையின், தொழிலாள ஒற்றுமையின் சின்னங்களாகத் தெரிந்தன.

79

கோதுமை உணவாக, திராட்சைக் கனிகள் — கஸியாக, ரசமாக மாறின. மண்ணகத்தில் விண்ணகத்தைக் காண்கின்ற போது,

2

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சாத்தானுக்குப் பொறுக்க முடியவில்லை.

‘வேதம் ஓதப்’ புறப்பட்டது.

தோட்டக்காரர்களிடம் சென்றது.

“பைத்தியக் காரர்களே... திராட்சையை திராட்சையாக உண்பதைவிட, ரசமாக அருந்துவதைவிட, மதுவாக அருந்திப் பாருங்கள். பரலோகம் தெரியும்...”

“மதுவா...? அப்படி என்றால்...?”

“திராட்சை ரசத்தைப் புளிக்க விடுக. அது மதுவாக மாறும். பின் அருந்து. புதுமது புத்துணர்ச்சி அளிக்கும், புது வழிகாட்டும். உங்கள் ஊன விழியாலேயே ஆண்டவனைக் காணமுடியும். ஏன் நீங்களே ஆண்டவனாக முடியும்...”

சாத்தானின் வார்த்தைகளிலேயே மது இருந்ததுபோலும்.

தோட்டக்காரர்கள் மதுப் போதையில் ஆண்டவனாக முயன்று, மிருகமாகி எங்கும் ஒரே சண்டையும் சச்சரவும் தான்...

மது... மங்கை... மாமிசம்...

அமைதி குலைய,

சாத்தானின் சிரிப்பு எங்கும் நிறைந்தது.

3

தோட்டக்காரர்களிடம் இப்போது கையில் தொழிலுமில்லை. பண்டமாற்றுச் செய்ய திராட்சைகளுமில்லை. எனவே, விவசாயிகளைக் கொள்ளையிடலாயினர்.

மதுபோதையினர் சவு இரக்கமில்லாமல், விவசாயிகளைத் தாக்கவே, விவசாயிகளின் பொருட்கள் அடிக்கடி கொள்ளை போயின.

சாத்தான் அவர்களை நோக்கிப் போனான்.

“பார்த்தீர்களா... வீரம் அவர்களுக்கு அடிமையாகிவிட்டது. ஏன் தெரியுமா? எல்லாம் இந்த மதுவால்தான். அவர்களை வெல்ல வேண்டுமென்றால் உங்களுக்கும் வீரம் வேண்டுமென்றால்...” — சாத்தான் முடிக்கவில்லை.

“எங்களுக்கும் மது வேண்டும். ஆனால் எங்களிடம் திராட்சைத் தோட்டங்களில்லையே!” — என விவசாயிகள் கூக்குரலிட்டனர்.

“அதனாலென்ன?... கோதுமைமயிலே மது வடிக்கலாம். நான் சொல்லித்தருகிறேன்” — என்றான் சாத்தான்.

அன்றிலிருந்து பயிர்கள் மடியலாயின. போரினால் உழைப் பாளிகளும் மடியலாயினர். நிலத்தில் வெறுமை பூத்தது.

சாத்தானும் சிரிக்கத்தொடங்கினான்.

4

பரமண்டலத்திலிருந்து பிதா எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தவர், சொன்னார்.

..“ஆதாமையும் ஏவாளையும் அனுப்பி, விலக்கப்பட்ட கனியை உண்ணாதீர்கள் என்றேன். உண்டார்கள் இதனால் உண்ணும் கனிகளையும், தானியங்களையும் உருவாக்கினேன். அவர்கள் விரும்பி உண்ணட்டுமென்று. ஆனால் அவர்கள்.....

உண்பதற்குப் பதிலாக, அவற்றைக் குடிக்கப் பழகிக் கொண்டனர்... இளியும் குமரனை இங்கு வைத்திருக்கவியலாது... குமரா வா!... உனக்கு மண்ணாலகத்தில் நிறைய வேலை இருக்கிறது.”

என்று தேவகுமாரனை பலத்த குரலில் அழைக்கலானார்.

